

# பாலம்



# ‘இனவெறியையும் மதவெறியையும் மொழிவெறியையும் மையமாக வைத்துச் செயல்படும் இலங்கை அரசு’

தமிழகச் சட்டமன்றத்தில் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் ஆவேசம்!

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து இலங்கை அரசும் அவர்களோடு நெருங்கிய நன்பர்களும் அதை அறிந்தோ அறியாமலோ, அதைப்போல இந்திய திருநாட்டிலேயுள்ள சில பத்திரிகைகளும், சில நேரங்களில் தொலைக்காட்சிகளும், வானேலிகளும் கூட சில சம்பவங்களைச் சரியான முறையில் நாட்டு மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதில்லை. எனவே, அந்தப் பனிப் படலத்தை நீக்கி உண்மை நிலையை விளக்க வேண்டுவது இந்த அரசின் தலையாய் கடமையாகும்.

பேச்சவார்த்தை பற்றியும், கடந்த காலத்தில் தூதுவர்கள் அனுப்பப்பட்டது பற்றியும், இந்திய அரசு நடவடிக்கைகள் எடுத்தது பற்றியும் இங்கே பேசியபோது சில கருத்துக்களையும், யோசனைகளையும் சொன்னார்கள். இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை விவாதத்திற்கொள்ளப்படுகிறது என்று அறிகின்றேன். ஆகவே, மத்திய அரசின் சார்பில் அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் அல்லது என்ன நிலைப்பார்கள் என்பதை அங்கே விளக்குவார்கள் என்று நான் நிச்சயமாக எதிர்பார்க்கிறேன். ஆனால் ஒன்றை மட்டும் இங்கே சொல்ல விரும்புகிறேன். பேச்சவார்த்தைகள் என்கிறபோது இரு புறமும் ஈடுபடுகின்றவர்களின் இயல்பை பொறுத்துத்தான் பேச்சவார்த்தை அமைகிறது. இலங்கை அரசே எடுத்துக் கொண்டால் கடந்த கால அனுபவம் என்னவென்றால் இனவெறியையும், மதவெறியையும், மொழிவெறியையும் மையமாக வைத்து செயல்படுகின்ற ஒரு அரசைத்தான் நாம் இலங்கையில் பார்க்கின்றோம். இதற்கு ஆதாரங்களைத் தேடி அலைய வேண்டிய அவசியம் நிச்சயமாக இல்லை. சில தினங்களுக்கு முன் இலங்கைப் பாராளுமன்றத்தில் பேசிய அந்த நாட்டின் பிரதம அமைச்சர் பிரேமதாசா அவர்கள் அன்மையில் திருகோணமலையிலும், கொழும்பிலும் நடந்து விட்ட வெடிகுண்டு சம்பவங்கள்

பற்றிப் பேசினார். அவர் பேசிபதில் தவறு இல்லை? ஆனால் அவர் பேசியபோது இலங்கை அரசினுடைய உண்மையான சொரூபம் (True colours) என்ன எப்பதை நாமெல்லாம் தெளிவாகப் புரியும் அளவுக்கு கேட்கியிருக்கிறோம். அவர்கள் பேசுகின்ற பொழுது சொன்னது, ‘When the lives of our people are in danger, we are not prepared to go in for a political solution’

‘எமது மக்கள் உயிருக்கு ஆபத்து என்றால் அரசியல் தீர்வுக்கு நாங்கள் தயாராக இல்லை’. இந்த ‘எமது மக்கள்’ என்றால் யார்? இது வரையில் இராணுவத்தினாலும், காவல்துறையினராலும் வடபுலத்திலேயும், கிழக்கு மாகாணத்திலேயும் கொல்லப்பட்ட தமிழர்கள் அல்ல. திரிகோணமலையிலே கொழுப் பிலே நடந்த வெடிகுண்டு சம்பவங்களின் விளைவாக சிங்காவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற வுடன் ஒரு நாட்டின் அரசு, அந்த அரசின் சார்பிலே பேசுகின்ற பிரதமர் என்ன சொல்கிறோம் என்றால், Our people என்கிறோம்; Our people என்றால் யார்? Who are the other people? மேலும் அவர் இந்தியாவைப் பற்றிச் சொல்கிற பொழுது, we could not betray our people because we want friendship with India.

‘இந்தியாவோடு நட்புறவு வேண்டுமென பதற்காக எமது மக்களை நாங்கள் கைவிட மாட்டோம்’. ஆகவே அவர்கள் சிங்காவர்களின் பிரதமராக இருக்கின்றார்களே தவிர, சிங்காவர்களின் ஜனதிபதியாக இருக்கிறார்களே தவிர இலங்கையிலே உள்ள அத்தனை மக்களுடைய ஜனதிபதியாகவும், பிரதமராகவும் இருக்கின்றார்களா என்பதை நாம் தயவு செய்து என்னிப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.



## சேஷல்லீர்ணாடு தினம் ரூபா!

அனுபவம்தான் மனிதனை வெற்றிக் கொள்கிறது. மனி தனும் அனுபவத்தை வெற்றி கொள்கிறான். தோல்வி ஒரு சிறந்த அனுபவம்தான். நல்ல ஸ்ட்சியத்தோடு இன்னந்த போராட்டம் தோல்வியைத் தழுவினாலும் அது வெற்றிக் கான விரிந்த மைதானம்தான்.

சேகுவாரா வத்தின் அமெரிக்க நாடுகளை நேரில் படித்துக் கொள்ள அந்நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தார்.

குவாதிமாலா அவரின் திசை வழியில் ஒரு மறக்க முடியாத அனுபவம்தான். குவாதிமாலாவிலும் பொலி வியாவிலும் அவர் தங்கியிருந்த போது அந்நாடுகளில் அப்போது நிகழ்ந்த அரசியல் போாட்டங்கள் அவரைப் பற்றிக் கொண்டன.

'தங்கச் சிம்மாசனத்தில் 'விற்றிருந்த ஏழை' பொலி வியா தேசம். பொலிவியாவில் வெள்ளீயம், தங்கம் என்று எண்ணற்ற இயற்கைச் செலவங்கள் உண்டு. அனைத்தையும் வெளி நாட்டு ஏகபோக நிறுவனங்கள் கொள்ளையடித்துச் சென்றன. இந்தியவனங்கள் வாபத்தில் வளம் பெருக்க பொலிவியாவின் இயற்கை வளங்களுக்குச் சொந்த முடைய மக்களோ மீள முடியாத வறுமையிலும் அறியா

மையிலும் சிக்கி அவலச் சிறை பட்டுக் கிடந்தனர்.

வறுமை நோயால் சீர் கெட்டு நோய் பிடித்து பசியின் கோாத்தால் விஷ மிக்க கோகோ இலையைத் தின்று விஷக்தின் வேதகண தாங்காது துடிதுடிக்கச் சித்ரவதைப் பட்டார்கள்.

அரசியல் குழ்நிலையும் இயற்கைச் சூழ்நிலையும் மேவிகொந்தளிப்பில் பொலிவியா மிதந்து கிடந்தது. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை என்ற விகிதத்தில் 'புரட்சிகள்' நடத்தப்பட்டு ரத்தம் வழிந்தோடியது.

1952 ஆம் ஆண்டு 9 ஆம் தேதி பொலிவியாவில் 179வது தடவையாக புரட்சி நடந்தேறியது.

பாஸ் எஸ்டென்ஸ்லோரா புரட்சி அரசின் தலைவரானார். முன்பு நடை பெற்ற புரட்சி களைவிட குண்டுயல்பில் இப்புரட்சி வித்தியாசம் நிறைந்தது. சுரங்கத் தொழிலாளர்களும் விவசாயிகளும் புரட்சியில் பங்கேற்று முன்னேற்றத் தின் திசையில் பொலிவியாவை இட்டுச் சென்ற வரலாறு இது.

பொலிவியாவில் இவ்வாறு நடந்து வரும் மாற்றத்தில்

பங்கேற்க வெளிநாட்டிலிருந்து ஏராளமான அறிவாளிகளும் அரசியல் வாதிகளும் வந்தனர். இவர்களில் ஒருவராகவே 'சே' பொலிவியாவின் பஸ் வேறு பகுதிகளைப் பார்வையிட்டார்.

பொலிவிய அரசின் பிரதி களைச் சந்தித்தார். அங்கேயே சிறிது காலம் செய்தி கலாச் சாரக் துறையிலும், விவசாய சிரிதாக்கத் துறையிலும் பணி யாற்றினார்.

பொலிவியாவின் பூர்வக் குடுகளான இந்தியர்களின் சாதுவான அடக்கமான பயந்த சுபாவமான பழைய உலகம் சேகுவாராவை ஏதோ செய்தது. பூர்வக் குடுகளான இந்தியர்கள் ஸ்பானிய ஆதிக்கக்காரர்களின் அடிமைத் தனத்தின் கீழ் சமூகத்திலிருந்து நிராகரிக்கப்பட்டு வெளி யேற்றப்பட்டவர்களாய் அப்பமானவர்களாய் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்களின்பால் இயல்பாகவே சேகுவாரா கவனம் செலுத்தி வருகிறேன்.

போகப் போகப் புரட்சியின் தலைவர்கள் புரட்சி யின் போக்கை ஆழப்படுத்துவதற்குப் பதிலாக அதன் ஒட்டத்தை குறைக்க முயன்றார்கள். அரசாங்கத்தின் தலைவர்கள் பலர் அமெரிக்காவிடம்

### சேகுவாராவின் வாழ்க்கைச் சித்திரம்



அடிபணீந்தார்கள். பல்வேறு லாபகரமான நிதி நிறுவனங்களில் பங்குகள் வாங்கி அவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

வெறுப்புட்டும் இந்தப் போக்கால் சே அதிருப்பியுற்றிருந்தார்.

இந்தக் கால கட்டத்தில் தான் சேகுவாராவுக்கு ஸாபானில் நிக்கார்டோ ரோஜோ என்ற அரஜன்ஷட்டனவின் இளம் வழக்கறிஞரோடு பழக்கம் ஏற்பட்டது. போலீஸ் தொந்தரவிலிருந்து தப்பிப்பதற்காக குவாதிமாலா தாதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்தார் ரோஜோ.

ரோஜோ சந்திப்பின் விளை வகாதி மாலா செல்ல சேகுவாரா திட்டமிட்டார்.

ரோஜோவின் தொடர்ந்த வற்புறுத்தவின் காரணமாக 1933 ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி குவாதி மாலா வக்கு சேகுவாரா சென்றார்.

சேகுவாரா குவாதி மாலா வில் இருந்தபோதுதான் புரட்சிக்காரர்கள் பலரைக் கந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

கொடுங்கோல் மிக்கச் சர்வாதிகாரிகளாலும், அமெரிக்க

ரொதிபத்தியத்தின் அடிவருடிகளாலும் ஆளப்பட்டு வந்த பல்வேறு லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அரசியல் புரட்சியாளர்கள் குவாதிமாலாவில் தஞ்சம் புகுந்திருந்தனர்.

இங்கிருக்கும் போது தான் சேகுவாரா தனிப்பட்ட வாழ்வில் மிகழ்ச்சியாய் இருந்தார் என்பதும், சுருத்து ரீதியில் ஒன்றுபட்ட பலரையும் சந்தித்தார் என்பதும் மிகவும் முக்கியமான விஷயமாகும்.

மருத்துவரான சேகுவாரா மருத்துவபணி யாருக்காக அமையவேண்டும் என்பதில் குவாதிமாலா பூமியில் மேலும் தெளிவோடு நின்றார்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒரு மருத்துவர் உயர்குலத்தோருக்குச் சேவகம் செய்யக் கூடாது. வீண பிரமையினால் வருகிற பே வி நோய்களுக்கு மருந்து கண்டு பிடிக்க முயலக் கூடாது. கௌரவம் பார்க்கிற நிபுணராக இருக்கக் கூடாது. ஒரு மருத்துவர் தனிப்பட்ட வாழ்வில் வெற்றிபெற, வளம்பெற மருத்துவத்தைப் பயணபடுத்தக்கூடாது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இளம் மருத்துவர்களின்—மனச்சாட்சிகளைவர் களின் நோக்கமாகப் பணம் மட்டும் இருக்கலாமா என்பது சேகுவாராவின் கேள்வி.

மருத்துவத் துறையிலும் அரசியல் நிலையிலும்குவாதி மாலா 'சே' யை நேர்வழியில் நிற்க வைத்தது.

பிடல் காஸ்ட்ரோவின் தோழர்களை குவாதி மாலா வில் சந்தித்தார். 'கிரன்மா' படையெடுப்பில் பங்கேற்றவர்களான நிகோ என்ற ஆண்டளியோ லாபெஸ் பெர்னேன்டல், மரியாதாய்மா டாரியோ லாபெஸ் ஆகியோ ரையும் இங்கு தான் சந்தித்தார்.

குவாதிமாலா சேகுவாராவை மட்டுமல்ல வேறு பல புரட்சியாளர்களையும் அந்தக் காலகட்டத்தை தன்னகத்தே காத்து நின்றது.

பல்வேறு புரட்சியாளர்களும் தங்கியிருப்பதற்குரிய குவாதி மாலாவின் அரசியல் குழந்தீலை என்ன? இதுவும் சுவையான மற்ற ஏரூரு பக்கம் தான்.

(தொடரும்)

அராஜகத்தின் பிடியில்  
பலியான  
என்னரும் போராளிகளுக்கும்  
மக்களுக்கும்




ஸழார்வலன்

வினாக்கள் விடைகள்

வினாக்கள்

வினாக்கள் விடைகள்

வினாக்கள்



அடக்குமுறைகள்  
எங்கெங்கு நடந்தாலும்  
என் ஓவியங்கள்  
எதிர்த்துப் பேசும்!

பார்த்துப் பழகிய முகம்தான். பேசும்  
போதே—பாசமும் நெருக்கமும் மேலும் அதிக  
மாகும். அப்படிப்பட்ட ஒரு பேச்சு.

கனத்த குரல். கிராமத்து விவசாயி  
போன்று வெளிப்படையான சுபாவம். எதைப்  
பற்றிப் பேசினாலும் சரி, அல்லது எதைப்பற்றி  
எடுத்துரைத்தாலும் சரி, உணர்வைத்  
தொடுகிற மாதுரியான வெளிப்பாட்டுத்  
தன்மை

அன்பு, எனிமை, கோபம், நியாயம்,  
உலகு அளாவிய மனிதாபிமானம் இவ்வளவும்  
நம் தமிழ் மன்னால் காலுங்னி நன்று உரத்  
துச் சொல்கிற கௌரவம்

வாங்க வேணு...வாங்க மாரிஸ்...குரல்.  
பார்த்தால் அவாதான் ஓவியர் சந்தானம்.  
முதல் மடையில்ருந்து கிளம்பும் நீரின் வேகம்.

□ □

சிறுக்கைகள், நாவல்கள், கவிக்கைகள்  
என் இலக்கியத்தின் பல வடிவங்களைப் படிக்  
கிறோம். புாந்து கொள்கிறோம். ரசக்கிறோம்.

மீண்டும் படிக்கிறோம். அப்படி ஓவியங்களைப்  
படிக்கிறோமா? பார்க்கிறோமா? ரசக்கிறோமா?  
புாந்து கொள்கிறோமா?

கலைகளில் ஓவியத்தின் இயங்குதலாம்  
வேறு. காட்சி சித்தரிப்பில் புரிய வைப்பது.  
கண்கள் இதற்குப் பழக்கப் படவேண்டும்.  
இரு ஓலியம் யாருடைய நியாயத்திற்காக  
நூற்கி நூற்கே அதற்குரியவர்கள் புரிந்து  
கொள்ளும் போதுதானே படைத்த கலைஞர்  
ஒருக்கு ஆத்மதிருப்தி இருக்க முடியும். இப்படிப்  
பட்டச் செய்தகளை நம்யோடு பகிர்ந்து  
கொள்வதில் ஓவியர் சந்தானத்திற்கு கண்  
நிறைந்த சந்தோஷம்.

தஞ்சை மாவட்டத்தில் பிறந்த சந்தானம்  
தேடல் மிகக் இளம் பருவத்தை தஞ்சை  
மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில்—  
அதன் மரகாரங்களில் கற்றிச் கற்றி கழித்  
திருக்கிறார். மணிக்கணக்கில் நாடகணக்கில்  
நல்லது நன்று அந்தச் சுவர் சித்திரங்களில்  
மனதைப் பறி கொடுத்திருக்கிறார்.

தாந்தர்க்கம் என்று அழைக்கப்படும்  
ஓவியத்தில்ருந்து ஓவியப் பயணத்தைத்

தொடங்கிய சந்தானம் தாந்தரிகத்தின் வட்டங்களை, சதுரங்களை, செவ்வகங்களை உடைத்துக் கொண்டு வெளியேறி வாழ்க்கையின் வெளிச்சத்தைக் கண்டெடுத்துக் கொண்டார்.

ஓரு நடன மாதையோ, ஓரு தெய்வத்தின் நிலையையோ அல்லது இயற்கை எழிலையோ வரைந்தால் அதை ஓவியம் என்று சொல்கிற பெரிப்பார்கள்; வண்டி சுமக்கும் சுமையை விட வைத்து தன் சகல பலத்தையும் ஒன்று திரட்டி, கழுத்து நரம்புகள் புடைக்க கால் களின் முழு பலத்தையும் பிரயோகித்து முன்னேறாம் ஓரு ரிக்ஷா இமுப்பவணை ஓவிய மாக்கும்போது பிரச்சாரம்<sup>1</sup>, என்று சொல்கிறார்களே. இவர்கள் வாழ்க்கையையும் ஓவியத்தையும் பிரிக்கிறார்கள் என்று ஆவேசப்படுகிறார்.


கவிதைப் பயிற்சி செய்து பல நாறு கவிதைகளை எழுதியுள்ள சந்தானம் அந்தக் கவிதைகள் அவருக்கு முழுநிறைவைத் தராத்தால் கவிதைப் படைப்பிலிருந்து கவனத்தை விலக்கிக் கொண்டு, நல்ல கவிதைகளை ரசிப்பதில் செலவிடுகிறார். தமது கவிதா ஆவேசத்தை ஓவியத்தில் வெளிப்படுத்துகிறார்.

‘தாய் மொழியால் ஆக்கிரமிக்கப்பட்ட மனுஷன் நான். இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுரங்கள், கொலைகள் என்ன பதை பதைக்க வைக்கின்றன, நிலசூலைச் செய்கின்றன. எனவே எனது ஓவியம் பாதிக்கப்பட்டவர்களைச் சித்தரிக்கிறது. விடுதலை உணர்வை உத்வேகப்படுத்துகிறது. எனது ஓவியங்களை இல்லைக்கத் தமிழர் பிரச்சினை ஆக்கிரமித்து இருந்தாலும் அடக்குமுறையும் கொடுரோமும் உலகில் எங்கெங்கு நடந்தாலும் எனது ஓவியம் அவற்றை எதிர்த்துப் பேசும்’ என்று சந்தானம் முழக்கமிக்கிறார்.

ஓவியர் சந்தானம் அவர்களிடம் ஓவியக் கலைப்பற்றி நாம் எழுப்பிய சில கேள்விகளுக்கும் அவர் அளித்த பதில் வருமாறு:

□ ஓவியத்திற்கான இலக்கண வரம்பு உண்டா?

□ □ ஆதி நாட்களில் இலக்கணமற்ற உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாக ஓவியங்கள் இருந்தது. குடை ஓவியங்களில் அதுபோன்ற வெளிப்பாடுகளைக் காணலாம். ஆதி மனித ஓவியக்கலையின் முதிர்ச்சி அடுத்தக் கட்டகலைக்கு இலக்கணமாய்றறு. நீண்ட காலத்



திற்குப் பின்னரே இலக்கணப் பிடிப்போடு மரபு சார்ந்த ஓவியங்கள் வரத் தொடங்கின. மேலே நாட்டு ஓவியக் கலைகள் நம்மைப் பாதிக்கும் முன்பாக வளமான கற்பனைத் திறத்தோடு கூடிய புராணக்கதைகள் மற்றும் வாழ்விலை ஓவியங்கள் நிறையவே படைகூப் பட்டிருந்தன. அதிலும் ஓரு முறையான இலக்கணத்தைப் பின்பற்றியே வந்தது. இதற்கு இன்னமாதிரி வண்ணங்கள் இவற்றிற்கு இன்னமாதிரி உருவங்கள், உயரம் அகலம் எல்லாம் முறைப்படுத்தும் போழ்து இலக்கணம் வந்து விடுகிறது.

இன்றைய நவீன ஓவியத்திலும் இலக்கணம் இல்லை என்று சொல்லமாட்டேன்.

எனது தாரிகையின் வண்ண ஓட்டத்தில் வெளிப்புற வளிம்புகள் இலக்கணமாகி வீடலாம்.

கட்டறுத்து ஒடும் ஆறு ஏற்படுத்தும் இருபுறத்துக் கரைகள் பின்னர் இலக்கணமாகி விடுவதுண்டு.

வெட்டவெளியில் வீசும் காற்றுக்கும் திசையுண்டு. நாம் அமைத்த திசைக்கு முரணுக்க செல்வதாலேயே திசையில்லாமல் ஆகிவிடாது. புதிய திசை, புதிய பரிமுமை, புதிய நோக்கு புதிய இலக்கணம் புதிய கலைகள்... இப்படி... இப்படி...

□ நவீன ஓவியத்தில் புரியாத தன்மை...

□ □ மேலைநாட்டு பாதிப்பில் விளைந்த இலவியங்களைப் புரியவில்லை என்று சொல்ல முடி

யாது. அவற்றை அறிந்துக் கொள்கின்ற பயிற்சி இன்னும் இங்கு வரவில்லை. மேலை நாடுகளில் இளமையில் இருந்தே ஒவியக்கலை பயிற்றுவிக்கப்படுகிறது. இங்கோ அது அரிதாக உள்ளது. பொத்தாம் பொதுவாகப் புரியவில்லை என்போர் புரிந்துக் கொள்ள கொஞ்சமும் விரும்பவில்லை என்றே சொல்ல வாம்.

இலைமறை காய்போல் மறைந்தும் மறையாமலும் கலைஞரின் என்ன ச்களை வெளிப் படுத்தும் இவ்வோவியங்களில் ஒரு கோடு கள்ளால் அவன் நீண்டதலை சொல்லவிட முடியும். ஒரு சொட்டு வண்ணத் துளிகளிலே கலைஞரின் உள் உணர்வு வெளிப்பாடாகி, பிறரா அறியாமலே ஈர்க்கும் சக்தியைப் பெற்று விடும். அவை காலத்தால் அழியாது நிற்கும்.

இசையைப் போல் இதுவும் உணரும் தல்லைக் கொண்டதாகும்.

அவரவர் இயல்பிற்கு அறிந்ததற்கு ஏற்ப மகிழ்வூட்டக்கூடும்.

இவற்றை விரும்பத்தலைப்பட்டால் ஒரு ஓலியத்தல் பன்றாறு கவிதைகள் பண்ண முடியும்.

நீண்டப் பயிற்சியும் தெளிவான சிந்தனை யும் இல்லாமல் உடைக்கப்படும் நவீன ஒவியங்கள் பல பேர்தாற்றுவிடுகின்றவை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

□□ நவீன ஒவியம் அறிவாற்றல் மிக்கச் சிறு குழுவிலுக்கு மட்டுமே புராய்க் கூடியது. என்றால், வேறு தூண்மான உருப்பாளி மககள் அவ்வொல்யங்களைப் புரிந்துக் கொள்ள முடியாது என்பது பற்றி...

□□ நவீன ஒவியத்திற்கு முதற்புள்ளியிட்ட வாகள் உழைப்பாளி மககளே. பின்னால் இவ்ஒவியங்கள் பல பூர்க்கவா ஒவியாகவு கைக்கு மறி வேறு வேறு விதமாக விளக்கங்கள் ரம்பட்டு வட்டவர். அடித்தள உணர்ச்சிகளை பூரியும் சக்தி படைத்த தொழிலாளிக்கு அது சாாந்த ஒவியங்களை பூரியவை செய்கிறது. அவ்வாறுக்கு அனௌயமான பல ஒவியங்கள் புரியாமல் ப்பாகலாம். அந்வாற்றல் எங்கிருந்து பிறக்கிறது. அனுபங்களைச் சுமந்து வருபவர் கள்டம் எதிர்பார்க்க முடியும். படிப்பறவு டட்டுமே ஒவ்யங்களை உணரப்போதுயான தாகாது.

எதுவும் முடியாது என்று சொல்ல முடியாது.. நானும் ஒரு விவசாயின் மகன்தான்.

ஒரு கூவி தொழிலாளியின் மகனுக்குப் படைப் பாற்றல் தகுதி வந்து விட்டபோழுது எனது பின்னொக்களுக்கு ஏன் அது சாத்தியமாகாது?


□ தமிழகத்திற்கு என தனித்த ஒவிய மரபு இருக்கிறதா?

□ □ தமிழகத்தில் காணப்படுகிற அனைத்து ஒவியங்களும் தமிழர்கள் படைப்பாகத் தெரிய வில்லை. தமிழர்களின் படைப்பு என்று சிற்பங்களை வேண்டும் என்றால் சொல்லவாம்,

ஒவியங்களை எடுத்துக் கொள்வோமானால், தமிழகத்தில் காணப்படும் அனைத்து ஒவியங்களும் தெலுங்கர் பண்ண ஒவியம்' சரபோஜி காலத்து மராட்டிய பாண் ஒவியம் அல்லது கைங்கள்து ஒவியம் என நிறைந்து கிடக்கிறது. சேஷம் காலத்து தஞ்சை கோபுரத்துக் கவரோவியங்கள் கூட அஜந்தா பாணியைத்தான் தழுவி இருக்கிறது.

இன்றை வேண்டும் என்றால் கூறவாம். இந்த பலவேறு பாண் ஒவியங்களைத் தமிழர்கள் பயின்று அவ்வழியில் புராண—இதிகாச சித்தரிப்பு ஒவியங்களை கோயில் மற்றும் சத்திரம் சாவடிகளில் தீட்டியிருக்கலாம்.

மேலும் மோகலாயப் பேரரசின் ஒவியச் சிற்ப முறைகள் ஓளளரங்கசீப் ஆட்சி வழியாக




தெள்ளிந்திய ஒவியக்கலையைப் பாதித்தது. ஒவியம், சுற்பம், காலாண்டிக் சிற்பம் போன்ற மொகலாய ஒவியம் மற்றும் சிற்பப்பாணி தமிழ் இருக்கின்றன.

ஒவிய—சிங்கத் துறைகளில் பாதிப்பை—காக் கக்கை விளைவித்தன என்ற ஒரு கருத்து நிலவு கிறது.

□ சாதாரணன்.

## தேசாபிமானி மலையாள நாளிதழிலிருந்து:

### சுந்தானத்தின் ஒவியக்கலை



இந்தியாவின் பல்லோறு மையங்களில் தனி நபர் காட்சிகளையும், கூட்டுக் காட்சிகளையும் நிகழ்த்தி அங்கீகாரம் பெற்றவர் ஒவியர் வி. சந்தானம். அன்னமையில் கேளன் கில் உள்ள கண்ணனூரில் அவருடன் பரிச்சயம் செய்து கொள்ளவும், அவருடைய சித்திரங் பார்க்கவும் வாய்ப்புக் கிடைத்தது.

ஒவியர் சந்தானம் கண்ணனூர் வீவேரிஸ் சர்வீஸ் சென்டரில் சில மாதங்களுக்கு முன் தான் அசிஸ்பெட்டாட் டெரச்டராக பதவி மாற்றம் பெற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இங்கு வருவதற்கு முன் பதவி வெறியர் கலின் நாற்காலி மோகத்தைப் பொருளாகக் கொண்டு ‘செயர் சீரீஸ்’ல் ஒவியக்கலைப் படைத்துக்கொண்டிருந்தார். ஆனால் கோளத் தின் இயற்கைக் காட்சிகளும், காலநிலையும் போன்றவைகள் அவருக்கு ஒரு புதிய ஆவேசத்தை அளித்தன. தன்னுடைய குறுகிய விடுதி அறைகளுள்ளிருந்து அவர் அந்த ஆவேசத்தை ‘கென்வாஸ்’களில் படிய வைத்தார். மனதை மயக்கும் சில பல இயற்கைக் காட்சிகள்! அப்போதுதான் ஸ்ரீலங்காவில் அப்பாவி ஏழைத் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் கஷ்ட நல்டங்களைப் பற்றிய செய்திகள் வந்தன. தமிழரான சுந்தானத்தை அந்தச் செய்திகள் மிகவும் உலுக்கிவிட்டன. மொழிக்காதலால் மட்டும் விளைந்த குறுகிய உணர்வு இந்த உலுக்களுக்கு அடிப்படையாக இருக்கவில்லை....!

தோட்டகி தொ·விஸாளர்கள் மர்மா/ஸ் எண்ணாற்ற அப்பாவி மக்கள் அங்கு படிகொலைச் செய்யப்படுகின்றன என்பது மனித நேயாகிக்க எவ்வரையும் அலைக் கிர்க்குர் பிடாக்கினையால்வா? “இந்தச் செய்திகளை செவி·மடு கூச்செடாண்டி என்னை எப்படி பூக்களை வரைங்க கொள்ள முக்கீச்சு மாடியும்?” சுந்தானத்திடமிருந்து கேள்வி எழுகிறது.

அவருடைய கவனம் கேரளத்தின் இயற்கையமூழ்கிலிருந்து ஈழத்தின் போர்நிலவுக்களுக்குத் திருப்பியது. பிறகு தாமசிக்களில்லை. விடுதி அறையின் கதவுகள் மூடிக்கொண்டன. வெள்ளைத்தான்களில் மரிசின் கரிய கோடுகள் விழுந்தன. கேஸ்வாஸ்களில் வண்ண சுகள் பளிச்சிட்டன... அன்றுவரை அபர் படைத்த தொடர் ஒவியங்களின் துவக்கமென கொருங்கிக்கிடக்கும் நாற்காலிகளும். கட்டுக் களைகளை அறுத்துப்போட்டு குத்தியுடன் பறந்த ஜெஸ்லும், பறவைகளும், சங்கிலியும், மூடிக்கட்டப்பட்டம், கண்களும் வட மக்ஞம், உயர் எழும் முஷ்டிடய சிறைப்படுத்தப்பட்டவர்களின் கரங்களும் கொடிகளுடன் வாளில் பறக்கெழும் வெட்டப் பட்ட கைகளும், கடலில் துடிக்கும் கைகள் போன்றவைகள்தான் உருப்பெற்றன.

சுந்தானத்தின் இந்த ஒவியக்களைகளைத்தும் சமூத்துச் சம்பவங்களின் மீது தன்னுள் இருக்கும் ஒவியக் கலைங்கள் நூர்முகமான பிரதிப்புதான் என்பதைக் காணலாம். அந்தச் சம்பவங்

களின் பின்னணியில் இந்தச் சித்திரங்கள் மிகவும் இசைவாகவும் இருக்கின்றன. இருப்பினும் இவைகளுக்கு ஏதேனும் குறிப்பிட்ட சம்பவங்களிலிருந்தும் மாறுபட்டு சங்கிலியும், ஒங்கப்பட்ட முடியும், பறந்து செல்லும் பறவைகளும், மூடிக்கட்டப்பட்ட வாய்களும் மற்றவைகளும் சேர்ந்த ஒரு பொதுவான இசைவிடம் இல்லையா? ஒரு வேளை இந்தப் பொதுவான இசைவிடந்தான் இந்த ஒவியங்களைப் பார்க்கும் எந்த ஒரு சாமான்ய ரசிக னுடைய உள்ளத்திலும் முதலில் இதழ் விரியக்கூடியதாக இருக்கலாம்.

அராப்பத்தில் சர்ரியலிஸ்டிக்—தாந்தரிக் னவியங்களைத் தீட்டிக்கொண்டிருந்த சந்தானம் திட்டங்களின் மூலம் விரிமிக்க நுழையக் காரணமான ஒரு சம்பவம் இருக்கிறது.

தமிழகத்தில் ஒரு அரசு பங்களாவில் ஓவியர்களின் ஒரு முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. முகாம் அப்போதுதான் துவங்கியிருப்பினும், அங்கு நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தரும் அமைச்சருக்கும் பரிவாரங்களுக்கும் தங்குவதற்காக பங்களாவை கால்செய்து கொடுக்க வேண்டியதாயிற்று. ஓவியர்களிடம் சூறிப்பாகவும், கல்வூர்களிடமும் பொதுவாக ஏம் அதிகாரவர்க்கம் மேற்கொண்ட அனுகு முறை சந்தானத்தை சினம் கொள்ளச் செய்தது. அன்றான் அவர் தன்னுடைய ‘நாற்காலி ஓவியங்களின்’ வரிசையில் முதல் ஓவியத்திற்கு உருக்கொடுத்தார். பதவி அதிகாரத்திற்காக அனைத்தையும் மறக்கும் நாற்காலிப் பைத் தீயங்களின் மீது சந்தானம் கொண்டுள்ள சின் த் தை அவருடைய ‘நாற்காலி ஓவியத்தொடர்’ படைப்புகள் வெளிப்படுத்துகின்றன... பூர்ஷவாக்களின் பதவிவெறியை நாற்காலியை உருவகப்படுத்தி விமர்சனம் செய்த விவான் சுந்தரத்தின் ஓவியங்கள் இங்கு நினைவுகூறத் தக்கவை. விவானிலிருந்து மாறுபட்டு சந்தானத்துன் ‘செயர் சீரிஸ்’ ஓவியங்களில் பெரும்பாலும் நொறுக்கப்பட்ட நாற்கால்களே தென்படுகின்றன.

சில ஓவியர்களுக்கு ஆட்சியாளர்களிட மிருந்து அனுபவிக்க நேர்ந்த அவமானம் தான் சந்தானத்தின் ‘செயர் சீரிஸ்’ படைப்புகளுக்கு அடிப்படையென்றால், ஈழங் சித்திரங்களுக்கு வரும்போது அவருடைய உலகப்பாரவை மேலும் விரிவானதைப் பார்க்கலாம். அங்களை பார்க்கும்போது சந்தானத்தின் நாற்காலியிலிருந்து, ஈழத்திற்கான மாற்றம் வளர்ச்சிப் பாதையில் அமைந்திருப்பதை

உணரலாம். உலகப்புகற் பெற்றவர்களும், அவ்வாதவர்களுமான ஓவியர்களின் படைப்புகளை அவரவர்களின் வாழ்க்கையுடன் ஒப்பட்டு ஆராய்ந்தால் ஒற்றுமையான பல விஷயங்களைக் காண முடியும். முதலில் தன்னுடைய வாழ்க்கைத்தோழியின் உருவத்தை ஓவியமாகச் சீட்டும் சித்திரக்காரன் நாளாவட்டத்தில் தன்னுடைய சுற்றச் சூழல்களுக்கும் அங்கிருந்து மேலும் தொலைவுகளுக்கும் திரும்புகிறார். சந்தானம் அவர்களே இப்போது தன்னுடைய தமிழ்ச் சகோதரர்களின் வேதனைகளைச் சித்திரிக்கும் இடத்தை வந்தடைந்திருக்கிறார்.

கலை கலைக்காவும், கலை கலைஞருக்காவும் என்றெல்லாம் சந்தானமும் நமயிக்கொண்டிருந்த ஒரு காலம் இருக்கத்தான் செய்தது. அதெல்லாம் ஒரு வெறி பிடித்த காலம் என்று இப்போது அந்த சுடந்த காலத்தைப் பற்றிக் கூறுகிறோர். ‘கலை மக்களுக்காக’ என்பது இப்போது அவருடைய கொள்கை. அவருடைய ஓவியங்களும் அதையே குரல் கொடுக்கின்றன.

ஒரு ஓவியன் மட்டுமன்றி சந்தானம் அவர்கள் கவிதை உணர்வில் தினைத்தும் இருக்கிறார். அவர் ஏராளமான கவிதைகள் எழுதியிருக்கிறார். தன்னுடைய ‘மீடியா’, வண்ணங்கள் என்பதைக்கண்டறிந்த சந்தானம் தற்போது சாதாரணமாக கவிதைகள் எழுதுவதில்லை. இருப்பினும் எங்கே ஒரு கவிதைபாடுகள் என்று கேட்டுக் கொண்டதும், “எச்சரிக்கை! ஆடையில்லாமனிதனின் அடி வயிற்றில் நெருப்பு!” என்று தான் பாடிக் காட்டினார். ஆம்; ஆடையில்லாமனிதனின் அடிவயிற்றில் நெருப்பு என்ற பாடவின் உலகப் பார்வை அவருடைய ஓவியங்களில் இனிமேல் தான் பிரகடனமா இருக்கிறது!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்ச்சில்டு) யின் கேரள திடாசரி தேசாபிமானியில் சி. கெ. ராமச்சந்திரனின் பேட்டிக்கட்டுரை.

—தமிழில் : வி. கெ. பாலகி ருஷ்னன்

83-86 ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கு காரணங்களில் உள்ள மருத்துவ மணைகளில் ஆக்ஸிஜன் இல்லாமையால் 400 பேர் மரணமடைந்துள்ளனர். அதிர்ச்சி போன்ற மற்றைய மாகாணங்களால் 112 பேர் மரணமடைந்துள்ளரோ.

கொல்லப்பட்ட 14,705 தமிழர்களில் பத்தாயிரத்திற்கும் அதிகமானேர் திருமணமான வர்கள் என்றும் புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

□ □ □ □ □ □

நமக்கெல்லாம் தைரி யம் ஊட்டக்கூடிய முறையில் சிறந்த வீர வாழ்க்கை உதாரணங்களையும் வீரத் தோழர்களின் புரட்சிகர போராட்ட வரலாறுகளையும் கூறவேண்டும். இத் தகையச் செய்திகள் ஒவ்வொரு சோதனையை எதிர் நோக்கவும்; இன்னும் ஆழமாக எதிரிகளை வெறுக்கவும் புதிய சக்தியைக் கொடுக்கும். நான் இன்னும் அதிகமாக ட்ராயைப் பற்றி அறிய விரும்புகிறேன்.

—சகோதரி எக்.ஸ்.

□ □ □ □ □ □

இந்த வாரத்திற்காக ட்ராய் மிக ஆவலோடு காத்திருந்தார். ஆனால் மே மாதம் १-ம் தேதி கைது செய்யப்பட்டு விட்டார்.

இந்தச் சமயம் சகோதரி 'எக்.ஸ்' தலையைக் குலுக்கிக் கொண்டார். பிறகு என்னிடம் 'குய்யென், நீ உண்மையிலேயே ஒரு அப்பாவிப் பெண், உன்னை ட்ராய் மிகவும் நம்பியிருக்கிறோர், புரட்சிசரமான வேலைக்கு உள்க்கு வழி யும் காட்டியிருக்கிறார் என்பதை நீதான் அறிந்து கொள்ள என்ன திருக்கிறோய். சைகோன் போன்ற எதிரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நகரத்தில் மக்களின் அன்பும், தக்க பாதுகாப்பும் இல்லையென்றால், மிக எளிதில் ரகசிய உளவாளிகளின் கையில் பிடிப்பட்டு விடுவார்கள். ட்ராய் உன்னைக் கடிந்து கொண்டதெல்லாம், உன்னை சரியான முறையில் நல்லது கெட்டது என்று பிரித்துணரும் பக்குவும் பெற்ற பெண்ணாக மாற்ற வேண்டும் என்பதற்குத்தான் என்பது புரிகிறதல்லவா? அவர் உன்னிடம் சொல்லிய விஷயங்களையில் சொல்லுகிறார். இது நீதான் அறிந்து கொண்டார். புரட்சிசரமான வேலைக்கு உள்க்கு வழி யும் காட்டியிருக்கிறார். இரண்டு வருடத்தில் ஒருமுறைதான் சினிமா ஏட்டுப் போய் விட்டேன். 'நாங்கள் பார்த்த சினிமா புத்தருடைய வாழ்க்கையைப் பற்றியது; அந்த சினிமாவில் ஒரு காட்சி என்குப் புரிய வில்லை. விட்டிற்கு வந்தவர்டன் அது என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் சினிமாவையே முழுமையாக மறந்து போய் விட்டேன்' என்றார்.

# உண் அடுக்குவிடுதல் ராணி

உண் தகுவைண்

தமிழில்: பொன்னிவளவன்

கவிலெல்லாம் என்ன பொருள் பொதிந்திருந்தன தெரியுமா? தென் வியட்நாமில் நடக்கும் துயரமிக்கக் கொடுமைகளுக்கெல்லாம் யார் காரணம் என்று கூறி அவர்கள் மீது உன்னை வெறுப்புக் கொள்ளச் செய்து கொஞ்சம் கொஞ்சமாக புரட்சியில் உன்னையும் பங்கு கொள்ளச் செய்யவேண்டும் என்பதற்காகத் தான். உன்னிடமிருந்து இவுள்ளவு செய்திகளைக் கேட்டபிறகு உன் கணவர் மீது கொண்டிருந்த மதிப்பும் மரி யாதையும் அதிகரித்திருக்கிறது, இருபது வயதே நிரம்பிய இளம் வாலிப்பாக, சகோணைப் போன்ற நகரில் வாழ்ந்தும் சுலவு ஆசைகளையும் அடக்கிக் கொண்டிருந்திருக்கிறார். இரண்டு வருடத்தில் ஒருமுறைதான் சினிமா ஏட்டுப் போயிருக்கிறார். அது வும்கூட தன்னுடைய அன்புக்குரியவளைத் திருப்புதிப்படுத்துவதற்குத்தான் என்று தெரிகிறது' என்று சொல்லிக் கொண்டே தன் விரலால் என்இதயத்தின் மீது சுட்டிக் காட்டினார். ஒரு வினாடி என்ன செய்வது என்று புரியாது

திகைத்துப் போய் விட்டேன். 'நாங்கள் பார்த்த சினிமா புத்தருடைய வாழ்க்கையைப் பற்றியது; அந்த சினிமாவில் ஒரு காட்சி என்குப் புரிய வில்லை. விட்டிற்கு வந்தவர்டன் அது என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் சினிமாவையே முழுமையாக மறந்து போய் விட்டேன்' என்றார்.

இதைக்கேட்டு எங்களோடு இருந்த மற்ற கைதிகள் பல மாகச் சிரித்து விட்டார்கள். சிலர் சிரிப்பை அடக்கிக் கொள்ள வாயைக் கைகளால் முடிக் கொண்டார்கள். 'எக்.ஸ்' என்னிடம் 'அவர் எப்பொழுதாவது அவருடைய வாழ்க்கையைப்பற்றிக் கூறி பிருக்கிறாரா?' என்று கேட்டார்.

காம்பவண்டு சுவருக்குள்ளே குரிய வெளிச்சம் விழும் ஒரு இடத்தை நோக்கி நாங்கள் இடம்மாறி அமர்ந்தோம். என்னுடைய கூட்டாளிகள் மிகக் கவனமாகக் கேட்பதை அறிந்து கொண்டு, என்கதையை மேலும் தொடர்ந்தேன்:

“அவருடைய சொந்தக் கிராமத்திற்கு நான் என்றும் போன்றில்லை. இருவரும் ஒரு சமயம் போய் வரலாம் என்று உறுதி கூறியிருந்தார். திரு மணம் முடிந்த பிறகு சில நாட்கள் விடுமுறை வாங்கிக் கொண்டு, அங்கு என்னை அழைத்துக்கொண்டு செல்வ தாகக் கூறியிருந்தார். அவருடைய சூயாங்நாம் பகுதி மிகவும் வறுமை நிறைந்தது; சில சின்னஞ்சிறு நெல் வயல் கள்தான் உண்டாம். ஆகையால் அப்பகுதி மக்கள் வேலைக் காக இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருப்பார்கள். அங்கு தாராளமாகக் கிடைப்பது தண்ணீர்தான், இந்த சைகோனில் ஒரு போன்ற தண்ணீருக்குக் கூடப் பொதுத் தண்ணீர் தொட்டிக்கு ஒடு வேண்டியதைப் போல அங்கிலீல். தூபான் நதி எவ்வளவு அழகாக இருக்கும் என்று அடிக்கடி கூறுவார். அந்த நதி அவருடைய வீட்டிலிருந்து நாறு மீட்டர் தூரம் தான் இருக்கும். கலங்கவின்றித் தெளிவாகப் பளிங்கு போல நீரோடிக் கொண்டிருக்கும்; நதியின் இரு கரைகளும் மணல் மேடுகளாக, நாறை புற்களின் நிழல் மூடிக்கிடக்கும் சைகோனில் கடற்கரை ஓரங்களில் ஜனங்கள் பொழுதைக் கழிக்க வரும்போதெல்லாம் அவர் என்னைச் சமாதானப்படுத்தும் முறையில், “நாம் நம்முடைய கிராமத்திற்குச் செல்லும் போது தூபான் நதி ஒரமாக நீண்டு கிடக்கும் மணற் பரப்பைப் பார்த்தால் இந்தக் கடற்கரை எம்மாத்திரம். இது மாதிரி குரிய ஒளியில் குளிப் பதற்கு ஏராளமான சந்தர்ப்பம் கிடைக்கும்” என்று சொல்வார். அவருடைய குழந்தைப் பருவம் மிகவும் சோகம் நிறைந்தது. பச்சிவை குழந்தையாக இருந்தபோதே அவருடைய தாய் இறந்து போய் விட்டார். பிரெஞ்சுக் காரர்கள் அவருடைய பகுதி களில் புரட்சிக்காரர்களை வேட்டையாடத் தொடங்கிய

போது மூன்றே வயது நிறைந்திருந்தது. அப்பொழுது இவருடைய தாயார் இவரைத் தூக்கிக் கொண்டு காடுகளுக்குள் ஒடி ஒளிந்து கொண்டார். ஆனால் சில மாதங்களில் பணி, வெய்யில், மழை இவற்றால் தாக்குண்டும், பட்டினியினாலும் இறந்து போய் விட்டார். அவருடைய தகப்பனார் பிரஞ்சுக்காரர்களால் பிடித்துச் செல்லப்பட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு வேலை செய்து பிழைப்பதற்காக வெகு தொலை விற்குச் சென்று விட்டார். பல வருடங்களுக்கு ஒருமுறை தான் வீட்டிற்கு வருவார். ட்ராய் அவருடைய சித்தப்பா, முத்த அண்ணன், அண்ணி இவர்களால் தான் வளர்க்கப்பட்டார்.

எங்கள் திருமணத்திற்கு முன்பு ஒருமுறை நாங்கள் சண்டை போட்டுக் கொண்டோம். அவரைக் கவலையடையும்படி செய்து விட்டேன். ‘‘நான் மிகச் சிறுவனை இருக்கும் போதே தாயை இழந்து விட்டேன். தகப்பனையும் பலவருடங்களுக்கு ஒருமுறை தான் பார்ப்பேன், அதுவும் கூட சிலநாட்களுக்குத்தான் இருப்பார். குடும்ப வாழ்க்கைக்காக ஏங்கியிருக்கிறேன். இப்பொழுது எனக்கென்று ஒரு அன்புக் காதலி உண்டு. அவரும் என்னுடன் கோபித்துக் கொண்டு என்னைக் கலவைப்படச் செய்கிறேன். உன்னுடைய குடும்பம் வடக்கே இருந்து இங்கு வந்திருக்கிறது. நானும் பிழைப்பை நாடி என் கிராமத்தை விட்டு இங்கே வந்திருக்கிறேன். இருவருக்கும் ஒரேவிதமான பிரச்சனைகள் இருக்கின்றன. இப்பொழுது இருவரும் சந்திக்கிறோம்; இருவரும் காதலிக்கவும், ஒருவருக்கொருவர் பிரியமும், இரக்கமும் காட்டவேண்டும்’’ என்று கூறுவார்.

‘‘ட்ராய்க்குப் பதினெந்து வயதாகும்போது, டாநாங்கிற்கு

அவருடைய மூத்த அண்ணலுடைய வீட்டிற்கு வந்து தங்கினார். அங்காவது ஏதாவது தன்னளவிற்குச் சம்பாதிக்கலாம் என்றுதான் சென்றார். அங்கும் தான் தன்னுடைய அண்ணனுக்கும், அண்ணிக்கும் அவர்களுடைய ஏழ்மை நிலைமையிலும் குமையாக இருக்கக் கூடாது என்று சைகோனுக்குப் புறப்பட முடிவு செய்தார். அங்கிருந்து ஒரு கப்பல் வில் சைகோனுக்குப் புறப்பட்ட தயாராகி விட்டார். தன்னுடைய அண்ணனுக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் ஒரு கடிதம் எழுதி ஒரு நண்பனின் மூலம் கொடுத்தனுப்பினார். ஆனால் அந்தக் கடிதத்தைக் கப்பல் புறப்படுவதற்கு முன்னதாகவே ட்ராய்டைய அண்ணனிடம் கொடுத்துவிட்டான் அந்த நண்பன். ஆக, ட்ராய் கப்பலின் மேல் தளத்தில் நின்று கொண்டிருக்கும் போது, அவருடைய அண்ணன் சைக்கிளில் மிக வேகமாக அங்கு வருவதைப் பார்த்தார். உடனே கிழே இறங்கி மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டார். அங்கு முழுவதும் சுற்றியலைந்த அண்ணன் கடத்சியில் உரத்த குரலில் ‘‘ட்ராய் வீட்டிற்கு வந்து விடு! எப்படியாவது நாம் சமாளித்துக் கொள்வோம். நானும் உன்னுடைய அண்ணியும் உன்னை நன்றாகக் கவனித்துக் கொள்வோம். வெகு தொலைவுக்குப் போய் விடாதே தமிழி, நீ கண்கானுத்தொலைவில்போய் இறந்து விடாதே!’’ என்று உருக்கமாகக் கூவினார். மறைந்திருந்த ட்ராயின் நெஞ்சு வெடித்து விடும் போலிருந்தது. குழுறி அழுத அழுகை கொஞ்ச நன்சு மல்ல. அண்ணனை ட்ராய் மிகவும் ஆழமாக நேசித்தார். ஆனால் மனவியோடும், பல குழந்தைகளோடும் வாழும் அவருக்கு என்றும் குமையாக இருக்க விரும்பவில்லை. இன்னும் அண்ணனுடைய குரல் அங்கு எதிரொலி செய்து கொண்டிருந்தது. ‘‘ட்ராய்,

எங்களோடு வீட்டிற்கு வந்து விடப்பா! இருப்பதை எல் லோரும் பகிர்ந்து சாப்பிடுவாம் தமிழ்!'' இன்னும் என்னவெல்லாமோ அவர்களியது கப்பல் புறப்படும் வரை கேட்டுக் கொண்டே இருந்தது. இந்தப் பாச்குரலைக் கேட்டு அவர் துடித்த துடிப்பைப் பற்றி பலமுறை என்னிடம் கூறியதுண்டு.

“இரு தொழிலை முறையாகக் கற்றுக்கொள்வதற்கு முன்னர், தகப்பனாரையும் காண முடியாது போகவே, ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் வேலையில் அமர்ந்தார். ஆனால் நகரத்திற்குப் புதியவராகையால் சளியான வழி தெரியாமல் சுற்றி வளைத்துக் கொண்டு செல்வார். இதனால் கோபமடையும் வாடிக்கைக்காரர்கள் இவருக்குச் சேரவேண்டிய பணத்தை யும் பிடித்துக் கொள்வார்களாம். சில சமயங்களில் பிரயாணியிடமே வழி கேட்டால், பிரயாணிகளின் மோசமான மன்றைமகளின் திட்டு திட்டென்று திட்டிவிட்டு வேறு வண்டி பார்த்துக் கொண்டு போய்விடுவார்கள். அவர்கள் ஒருபைசாக்கூட இவருக்குக் கொடுப்பதில்லை. பல சமயங்கள் பட்டினியாகவே கழியும், வாழ்வின் இந்தக்காலம் கடுமை நிறைந்திருந்தது. சில சமயங்களில் அவர் சொல்வதுண்டு. ‘வயதானவர்கள் கடினமாக உழைக்க முடியாத வர்கள் தான் வாழ முடியாமல் திண்டாடுகிறார்கள்’ என்று சிலர் எண்ணலாம். ஆனால் இளைஞர்கள், உடலுறுதியுள்ள வர்கள் காலை முதல் மாலை வரை உழைத்தும் வயிற்றுக்குச் சோநில்லை!

அவரைச் சுற்றிலும் வாழ்ந்த வர்களில் பலர் ஏராளமாகப் பணம் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் விழிக்கிறார்கள். ‘என்னுடைய ஆட்டோ ரிக்ஷா முதலாளியை எடுத்துக்

கொள். அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் வாடதைக்கு வண்டி எடுத்த ஏழைகடூடம் பணம் வசூல் பண்ணுவது தவிர வேறு வேலை கிடையாது. ஆனால் அவர்களுக்கு உண்பதற்கும், உடுப்பதற்கும் நிறைய இருக்கிறது. அவர்களால் இந்த ஏழை டிரைவர்களைத் திட்டவும், கேவலப்படுத்தவும் முடியும். அதற்கு அவர்களுக்கு உரிமையும் இருக்கிறது.”

‘கொஞ்சகாலம் கழித்து தூரத்து உறவு சித்தப்பா ஒருவர் இவருக்கு மின்சார உதவியாளராக ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார். இந்த வேலையில் இரண்டு கம்பெனி களில் பட்டினிச் சம்பளத்திற்கு வேலை செய்தார். பிறகு அங்கிருந்து ‘நகாக்அன்’ விற்கு வந்து கைது செய்யப்படும் வரை அங்கிருந்தார்.

வெயில்காயும் நேரம் கழிந்து விட்டது. ஜெயில் வார்டர்கள் எங்களை நோக்கி ‘செல்’ கஞ்சகுச் செல்லும்படி உத்தரவிட்டார்கள். அதன்பிறகு அப்படிப்பட்ட நேரம் கிடைத்த போதெல்லாம் என்னுடன் இருந்த கைதிகள் ட்ராயைப் பற்றி மேலும் மேலும் கேட்ட நிற்து கொண்டார்கள். அவரைப்பற்றிச் சொல்வதற்கு நான் கொஞ்சம் வெட்கப்படுவதுண்டு. அப்பொழுது சோதரி ‘எக்ஸ்’ கூறியது எனக்கு நினைவில் இருந்தது. அந்தத் தந்திரங்களில் ஒன்று என சோதரி ‘எக்ஸ்’ கூறியது எனக்கு நினைவில் இருந்தது. அந்தத் தந்திரத்தை என்மீது இப்போது தினிக்க முயல்கிறார்கள். எண்ணை அவசரமாக சிறைக்கு வெளியே கொண்டுவந்து விட்டார்கள். ஆகையால் அவருக்கென எவ்வித உணவுப் பொருட்களும் வாங்கிக் கொள்ள முடியவில்லை.

‘நாமெல்லாம் சிறைக்குள் தள்ள ப்பட்டவர்கள், அத்தோடு நான்தோறும் கொடுமையை அனுபவித்து வருகிற வர்கள். ஆகையால் நமக்கெல்லாம் தெரியும் ஊட்டக்கூடிய முறையில் சிறந்த வீரவாழ்க்கை உதாரணங்களையும் வீரத்தோழர்களின் புரட்சிகரபோராட்ட வரலாறுகளையும் கூறவேண்டும். இத்தகைய செய்திகள் ஒவ்வொரு சோதனையை எதிர்நோக்குவும்; இன்னும் ஆழமாக எதிர்களை

வெறுக்கவும் புதிய சக்தியைக் கொடுக்கும். நான் இன்னும் அதிகமாக ட்ராயைப் பற்றி அறிய விரும்புகிறேன். அதோடு அவருடைய வீரசாகலங்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் விரும்புகிறேன். சோதரர் டாய்க்கைப் பற்றிக் கவிதைகள் இருக்கின்றன. சோதரர் ட்ராயைப் பற்றியும் இந்தச் சிறைகளில் கவிதைகள் இருக்கவேண்டும்’, என்பாரா.

இரு நாள் சில போலீஸ் காரர்கள் என்னை அழைத்தார்கள். அவர்கள் என்னிடம் ‘நீ உன் கணவனைப் பார்க்கப் போகிறுயா?’ என்றார்கள். நான் மின்னல் வேகத்தில் ‘எந்த நேரத்திலும் தயார்’ என்றேன்.

‘ஆனால் ஒரு நிபந்தனை; அவனை ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வற்புறுத்த வேண்டும்’ என்றனர். நான் அழைத்தியாக இருந்தேன். கணவனை வசப்படுத்துவதற்கு ‘மென்னும் யான்’ மனவியை போலீஸ் காரர்கள் பயன்படுத்துவது அவர்கள் எது தந்திரங்களில் ஒன்று என சோதரி ‘எக்ஸ்’ கூறியது எனக்கு நினைவில் இருந்தது. அந்தத் தந்திரத்தை என்மீது இப்போது தினிக்க முயல்கிறார்கள். எண்ணை அவசரமாக சிறைக்கு வெளியே கொண்டுவந்து விட்டார்கள். ஆகையால் அவருக்கென எவ்வித உணவுப் பொருட்களும் வாங்கிக் கொள்ள முடியவில்லை.

கொஞ்சகால ஒய்விற்குப் பிறகு அவர் கொஞ்சமாவது இழந்த சக்தியைத் திரும்பப் பெற்றிருப்பார் என்றே நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் அவரை நேரில் பார்த்தபோது முதன்முதலாகப் பார்த்தபோது ஆராதோடு வோலவே இருந்தார். அவர் மிகவும் வெளியிப் போய், தலை முடிய

யெல்லாம் நீண்டு வளர்ந்து காதை மறைத்துத் தொங்கிக் கொண்டிருந்தது. நாடியில் மேடும் பள்ளமுகமாக வீக்கங்கள் இருந்தன. சொல்ல முடியாத படிக்கு அழுக்காகவும் இருந்தார். தன்னுடைய நீல நிற நரம்புகள் புடைத்திருக்கும் மெலிந்த கரங்களால் என்னுடைய கையைத் தொட்டு உட்காரும்படி செய்தார்.

“நான் நன்றாக இருக்கிறேன், இப்பொழுது சுகமாக இருக்கிறேன்” என்றார்.

மேலே சட்டை ஏதுமின்ற திறந்த மார்புடன் இருந்தார். உடல்ல் வேர்வையால் ரூணிந்தது. நெயான்று மூடியிருந்தது. வாரப்படாத தலைமுடிமுகத்தை மறைத்துத் தொங்கிக் கொண்டிருந்தது. அதனை நான் மெல்ல பின்றுமாகக் கோதிட்டு “இப்பொழுது சுகமாக இருக்கிறீர்களா, பரவாயில்லையா?” என்றேன். இத்து அவர்த்தில் சோல்வதற்கு முன்னாக ஒரு போல்ஸ்காரன் என்ன அவரடம் மறந்து பிரக்க முயற்சித்தான். ட்ராயுடைய கைவளை கரங்களைக் கெட்டியாகப் படித்திருந்தன. முரட்டுத்தனமயன் அன்னது கூட்டுத் தான் அந்தகாட்டுமிராண்டி அவர்டம்புறந்து என்ன ஒரே ஓயுவையல் இருத்து, என்னவர்டம், “உன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு வரு. அவ்வது, உன்னை பொதுப் போல்ஸ் இலாகால்றாகுக் கொண்டு செல்வேன், அந்தே இன்னும் கொஞ்சம் கித்திரவிடை கிடைக்கும். அதற்குச் சம்மதமா, நீ தாங்குவாயா”, என்றார்.

“நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. ஒன்றே ஒன்றை பட்டும் ஏற்றுக்கொள்கிறேன். மக்நபாராவைக் கொல்ல முயற்சி செய்தேன், ஆனால் வெற்றபெற முடியவில்லை” என்றார்.

“நீ மட்டும் ஒப்புக்கொள்ள வில்லையென்றால், ‘விசேஷமான விருந்து’ கொடுக்க வேண்டிவரும். அதுமட்டும் நடக்குமானால், பிறகு எங்களைக் கொடுமைக்காரர்கள் என்று கூறக்கூடாது. நீ முழுமையாக ஒப்புக்கொள்ளா விட்டால் உன் மனைவி சிறையிலேயே அழிய வேண்டியதுதான்” என்றார்.

ட்ராய் அவனை முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தார். அந்தக் காட்டுமிராண்டி கடுஞ்சினத்தோடு, ‘நீ விடுதலை பெற்றுப் போவதற்காக நான் வாயில்லத் திறப்பது இதுவே கடைசித் தடவையாகும். இன்னும் நீயோ மறுக்கிறோய். இங்கேயே இவ்வளவு காலமும் பூட்டப்பட்டுக் கிடக்கிறோய். இங்கு உட்கார்ந்து கொண்டு அமெரிக்க ஆலோசகர்கள் மீது அவதுருக்க சேற்றறை வாரியடித் தொண்டிருக்கிறோய். இங்கே உனது கூட்டாளிகளிடம் பேசியது அத்தனையும் ஒரு படேரிக்காரர்ட் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நீ சொன்ன தெல்லாம் திருப்பவும் கேட்டுப் பார்க்கிறோயா? அபெர்க்கப்பாதுகாப்புக் கார்யதாகி யையே கொல்ல முயன்றார். இப்பொழுது தேசிய ராணுவத்தை அவதுருக்கப் பேசுவதோடு, பரதமரையும் இழிவாகப் பேசுக்கிறேயே! என்றார்.

“நான் என்றைக்கும் என்னர்ச்சிகளை மறைத்து வைத்துக்கொண்டதில்லை. பச்சையான உண்மைகளையே நான் வெளிப்படையாகப் பேசுகிறேன். நீ இங்கே கொண்டு வரும் பத்திரிகைகளில் அபெரிக்க ஆலோசகர்கள் வானளாவப் புதுமப்படுகிறார்கள்; அவர்களை வியத்தாம் மக்களின் ரண்பர்கள் என்று அழைக்கிறார்கள். அந்தப்பத்திரிகைகளை சுக்குநூரூக்கக் கிழித்த தெறிந்து விட்டேன், ஏனென்றால் அவர்கள் புனுகுகிறார்கள். ஆகவே அந்தப் பத்திரிகை

களைப் படிக்கும் ஒவ்வொரு வரும் அமெரிக்க ஆலோசகர் கள் வியத்தாம் மக்களின் பரமவைரிகள் என்றும், அவர்களில் கடைசி மனிதன் இருக்கும் வரை அழிக்கப்பட வேண்டும் என்றும் உணரவைக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்” என்றார் ட்ராய்.

ஒரு கவரிலிருந்து சில தாள்களை உருவி அதில் ட்ராயைக் கையெழுத்திடும்படி கோரி னன். அவற்றை அவன் படித்துக் காண்பித்துவிட்டு, அவரிடம் “நீ இந்த குற்றத்தைச் செய்ய வியத்காங்கிடமிருந்து எவ்வளவு பணம் வாங்கினால் என்று சரியாகச் சொல்லியாக வேண்டும்” என்றார்.

ட்ராய் படுக்கையில் படுத்தவாறே, தலையை மட்டும் சுற்றுத் தாக்கி, ‘காக்ககாக இந்த அமெரிக்கர்களை எதிர்க்க வில்லை. ஆனால் எதற்காக என்றால் அவர்களைக் கொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்? தென் வியத்தாமை அடக்குமுறையிலிருந்து முழுமையாக விடுதலை பெறங் கெய்யை வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் எல்லாவற்றையும் செய்தேன் அவ்வளவு தான் போதுமா?” என்றார்.

அவன் என்பக்கம் திரும்பி “உன் கணவனை உண்மையை ஒப்புக்கொள்ளச் சொல்லவேண்டும் அவன் சாகப்போகிறேன்.”

“அவருடைய நடவடிக்கை களைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது; என்ன விஷயத்தை அவரை ஒப்புக் கொள்ளச் சொல்லவேண்டும்” என்றேன்.

ட்ராய் படுக்கையில் காலை நன்றாக நீட்டிப் படுத்துக்கொண்டார். கைகள் பக்கத்தில் கிடக்க, பபர்வை முகட்டில் பதித்திருந்தது. முகம் அமைதியுற்று குளிந்திருந்தது; யாரைப் பற்றியும் கொஞ்சமும் சட்டை செய்யாமல் படுத்திருந்தார்.

—தொடரும்.



## தென்னுப்பிரிக்க வெள்ளோயர் பற்றிய நூல்

### காத்திருத்தல்

மனித இனமே வெட்கப் படும் அளவுக்கு மனிதனை மனி தனேசிறுமைப்படுத்தும் இழிவு மும் காலம்காலமாகத் தென்னுப்பிரிக்காவில் நடந்து வருகிறது. குப்புறத் தள்ளிய குதிரை குழி யும் தோண்டிய மாதிரி சிறு பான்மையினரான் வெள்ளோயர் பெரும்பான்மையினரான் கறுப்பரைச் சரண்டுவதோடு நில்லாமல், நிற அடிப்படையில் பிரித்து வைத்து இன்றி யமையாத மனித உரிமைகளை யும் மறுத்து வருகின்றனர். இந்த ஒடுக்குமுறையை எதிர்த்துக் கிணர்ந்தெழுவோரைத் தடைசெய்து, நாடு கடத்தி, சிறையில்லைத்து, வதைத்து, தூக்கிலிட்டுப் பலவேறு வகையில் அடக்கி வருகின்றனர்.

இவை எல்லாம் இன ஒதுக்கல் என்ற கோட்பாட்டை உயர்த்திப் பிடித்து அதனை நீடிக்க வைக்கும் நோக்கத் தோடு செய்யப்படுகின்றன.

இந்த இன ஒதுக்களினால் சொல்லொண்டுத் துயருக்கு இலக்காகியுள்ள கறுப்பின மக்களுக்கு ஆதரவும் இரக்க மும் காட்டுகின்ற நாம் அதை வேலோயில் அவர்களுடைய நிலை கற்பனதீசப்படுத்தப் படுகின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இன ஒதுக்களின் மறுபுற மாக, இதனால் பயன்பெறும் வகுப்பினராக வெள்ளோயர் விளங்குகின்றனர். இவர்களைப்

பற்றி அறிந்து கொள்ள எவ்வேறும் அக்கறையும் ஆர்வமும் காட்டியுள்ளரா...?

இந்த நூல், தென்னுப்பிரிக்க வெள்ளோயரைப் பற்றிய அருமையான நூலாகும். இதனை மழுதியவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சமூக மானுட வியலாராவார். வெள்ளோயரை மட்டுமே சந்தித்து உரையாடுவதற்கு வழங்கப்பட்ட 'ஆராய்ச்சிஅனுமதி' யுடன் இந்நூலாசிரியர் செயல்பட்டிருக்கிறார். எனவே இந்நூல் தென்னுப்பிரிக்க வெள்ளோயரைப் பற்றியே மிகுதியாகப் பேசுகிறது. மேலும், இன ஒதுக்களைப் பற்றி அரசியல் முறையான அலசல் இல்லை; மாருக வெள்ளோயருக்குச் சாதகமாக இருக்கும் இனத்துக்கல், நடைமுறையில் எப்படி வெள்ளோயரைப் பாதிக்கின்றது என்பதைப் பற்றியதோர் ஆய்வே ஆகும்.

‘காத்திருத்தல்’ என்று இந்நாலுக்குப் பொருத்த மானத் தலைட்பு வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தை நோக்கி அச்சத்துடன் வெள்ளோயர் காத்திருக்கின்றனர்; எத்துணைதான் விரக்தி ஏற்பட்டாலும், காலம் தமது பக்கத் தில் என்ற நம்பிக்கையில் கறுப்பர் காத்திருக்கின்றனர்; கலப்பின மக்களுக்கு ('Color-red') அச்சமும் நம்பிக்கையும் காத்திருத்தலில் ஒருங்கே இன்னதிருக்கின்றன.

தென்னுப்பிரிக்க வெள்ளோயரைப் பற்றிய இவ்வாய்வுக்கு, 'கேப் டவுனு'க்கு வடக்கே உள்ள விண்டால் என்ற சிற்றூர் களமாக அமைந்தன எனது. இச்சிற்றூரில் வாழ்ந்து வருகின்ற வெள்ளோயருடன் நூலாசிரியர் நடத்திய உரையாடல்களிலிருந்து, வரலாறு, வளர்ப்பு, திருமணம், அரசியல் விழிப்புணர்வு, வன்முறை, எதிர்காலம் என்று பல்வேறு தலைப்பின்கீழ் அவர்களுடைய எண்ணங்களைத் தொகுத்துத் தருவதோடு, அவற்றைத் தொடர்புபடுத்தவும் தெளிவுபடுத்தவும் தமது கருத்துகளை யும் முடிவக்ளையும் நூலாசிரியர் ஆங்காங்கே வெளியிடுகின்றார். இவற்றிலிருந்து, தென்னுப்பிரிக்க வெள்ளோயரின் மனப்பான்மையும் போக்கும் தெளிவாகப் புலப்படுகின்றன.

தென்னுப்பிரிக்க வெள்ளோயர் ஓரே இன மக்களவூர். ஆப்பிரிக்கான்ஸ் மொழி பேசும் ஆப்பிரிக்கானர்கள் இவர்களுள் பெரும்பான்மையர்; செல்வாக்கு மிக்கவர்களும் இவர்களே. இங்கிலாந்தைத் தொகயமாகக் கொண்ட ஆங்கீல மொழி பேசும் வெள்ளோயருக்களானர். இவர்களைத் தலைவர் இந்தோ-ஐரோப்பிய குடியினர்க்கும் ஜப்பானியர்க்கும் யூதர்க்கும் வெள்ளோயர் என்ற தகுதி அளிக்கப்படுகின்றது. வெள்ளோயர்க்கு இடையேயும் முரண்பாடு நிலவிகிறது.

ஆப்பிரிக்காவினர்க்கும் ஆங்கி லேயர்க்கும் இடையேயான மோதல் வரலாற்று ரீதியானது. இந்த நூற்றுண்டின் தொடக்கத்தில் இவர்களுக்கிடையே நடந்தபோர் (Boer war) அனைவரும் அறிந்ததே. தமது தாயகமான இங்கிலாந்துடன் இன்னமும் உறவுகளை முழுமையாகத் துண்டித்து விடாத ஆங்கிலேயரை ஆப்பிரிக்கானர்கள் ஜயத்துடன் தான் பார்க்கின்றனர்; (தென் ஆப்பிரிக்க) நாட்டுப்பற்று அற்ற ஞாராகவும், அபாயம் நேரந்தால் இங்கிலாந்துக்கு ஓடிவிடக் கூடியோராகவும் பாரக் கப்படுகின்றனர். சொல்லப் போனால், தென்னுப்பிரிக்க 'இந்த தூய்மை'யை வலியுறுத்தும் தேசியவாதம் (நம் தமிழ் நாட்டில் ஏற்பட்டது போலவே) இந்நூற்றுண்டின் முற்பகுதியில் எழுந்ததும் இன்றளவும் தேசியவாதிகளுக்கே மிகுதியான செல்வாக்கு இருக்கிறது.

தென்னுப்பிரிக்கா வெள்ளையர் அனைவரும் கிறித்தவரே எனினும் இவர்களுக்கிடையே மத வேற்றுமை நிலவுகிறது. வேறுபட்ட பாதைகளைப் பின்பற்றும் திருச்சபைகள் வெள்ளையருடைய மதநம்பிக்கையை ஆட்டிப் படைக்கின்றன.

சொல்லப்போனால், வெள்ளையரை ஒன்றுபடுத்தும் அச்சம்—'கறுபுப் பேயும்', 'சிவபுப் புத்தமும்' தங்களை அழித்து விடுமோ என்ற அச்சம்—மட்டுமே.

என்ன நடக்குமோ? எப்போது நடக்குமோ? என்ன ஆகுமோ? என்ற அச்சத்திலேயே நாளை கடத்துகின்றனர். வாழ்விள் இயற்கையான துடிப்பும் இயக்கமும் வீரியமும் அவர்களுடைய வாழ்வில் இல்லை. மரத்துப்போய், இயந்திர குதியில் வாழ்கின்றனர், அச்சத்தையே ஆதாரமாகக் கொண்ட இந்தக் கீழோர்.

ஆயினும் அனைவரையும் சமமாக என்னும் பான்மை முக்காலே முன்னும் வீசம் வெள்ளையரிடம் இன்னும் தோன்ற வில்லை. கறுப்பரை எப்படி யேனும் அடக்கியே வைத்திருக்கலாம் என்ற நப்பாசையில் இருக்கிறார்கள். சாத்திரங்களைச் சான்று காட்டி, சாதியத்தையும் தீண்டாமையையும் நியாயப்படுத்தும் நம்நாட்டு வைதீகரைப்போல், விவிலியத்தைக் காட்டி இன்னுதுக்களை இவர்கள் நியாயப்படுத்துகிறார்கள்.

வெள்ளையரின் அச்சம் பிடித்த சாத்திருத்தல் விரைவில் முடியும் — கறுப்பரின் வெற்றியில்!

—ஆ. இரா. வேங்கடாசலபதி

WAITING: the whites of South Africa, Vincent cropanzamo, Paladin Books.

○

## சமுத்து மண்ணும் எங்கள் முகங்களும்

தமிழ்க் கவிதையின் மரபுக் கலையை நிராகரித்துப் புதுக் கவிதை பூபாளம் பாடவந்த பலர் பழமைக்கும் பழமையாய் செல்லாரித்த உள்ளடக்கங்களைப் புதிய சொற்றுாலங்களாய் மினுக்கிக் கொண்டிருக்கும்போது சொல் புதிதாய் கலைபுதிதாய் பொருள்புதி தாய் உண்மையாகவே தமிழுக்கு ஒரு நவகவிதையை இந்தக் காவியத்தின் மூலம் தோழர் ஜெயபாலன் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

அதிக்கச் சப்பாத்துக்களால் இடறப்படுகிற சமுமண்ணும் அதில் கசங்குகிற சம்ஹளின் வாழ்க்கையும் இந்தக் காவியத்தில் விசவரூபம் எடுக்கின்றன. போராட்ட வாழ்வின் அவலப் பகுதிகளைப் பதிப்பிப்பதோடு

நில்லாமல் ஆழமான ஒரு நம்பிக்கைச் கட்டரைத் தாங்கி நிற்பது இந்தக் காவியத்தின் தனித்துவம்.

'இடிந்த கட்டிடம் எரிந்த குடிசை மரணத்தின் சுவடுகள் பதிந்த வீதிகள்'

இன்றைய யாழ்ப்பாணத்தின் துயரப் பதிவு இது. ஆனால் உடனே தொடர்கிறது கவிஞரின் நம்பிக்கைக் கதிர் வீச்சு.

'என்றும் பணியாது உழைப்புடன் மனிதர்கள் வாழ்க உழைக்கும் யாழ்ப் பாணம் என மனதால் வாழ்த் தினேன்.'

ஜெயபாலனின் இந்தக் காவியம் மன் விடுதலைக்காகப் போராடும் சமுவரை இரத்தமும் சதையுமாய் முழு உணர்ச்சிப் பிழம்புகளோடு நமக்கு அறிமுகப்படுத்துகின்றது. மன் விடுதலைக்காய் தன்னை அர்ப்பணி த்துக்கொள்கிற இனான்ருக்களின் தியாகங்கள் கால ஒட்டத்தில் வெறும் செய்தி களாய்க் கரைந்து போகாமல் கால காலத்திற்கும் வரலாற்றுச் சுவடாய்ப் பதிந்திருக்க வேண்டும் என்ற இலட்சியத் தோடு இந்தக் காவியம் இயற்றப்பட்டுள்ளது.

'பெண்ணடிமைத் தீரும் மட்டும் பேசும் திருநாட்டின் மன்னடிமைத் தீருவது முயற்கொம்பே'

என்னும் புரட்சிக் கவிஞரின் எச்சரிக்கையை தோழர் ஜெயபாலன் இந்தக் காவியத் தின் ஊடுபாவாக அமைத்தி ருக்கிறார்.

காவியநாயகி ரதி, பெண்ணை வெறும் போகப் பொருளாய் சிந்திக்கிற, சித்தரிக்கிற சராசரி மனிதர்களை, கவிஞர்களை கந்தக வார்த்தைகளால் சுட்டுப் பொசுக்குகிற இடம் இந்தக் காவியத்தின் மையம் புள்ளி.

“உங்கள் பார்வையில் நாங்கள் அனைவரும் நடமாடுகின்ற யோனிகள் தானே கை கால் முளைத்த முலைகள் தானே எம்முடை மனிதம் எம்முடை ஆளுமை சுடரும் எம் அறிவு சுந்தரக் கனவுகள் ஒளிரு மெம் கற்பனை உரக்கு மெம் வல்லமை செழிக்கும் எம் வளங்கள் சிறப்புகள் எதுவும் கண்களில் படாதே. உங்களுக்குத் தோன்றும் போது அவிழ்த் துப்போடச் சேலை கட்டிய முக்கோணமொன்றும் கூட்புகளின்னும் அல்லவா நாங்கள்... என்னடா கவிஞரா...?”,

ஆயிரமாயிறம் ஆண்டுகளாய் ஆணுதிக்கக் கொடுமைக்கு ஆட்டப்பட்டு வருகிற பெண்மை, போர்க் குணத்தோடு பேசத் தொடங்கும் பொழுது தெறிக் கிற அக்கினி வார்த்தைகள் இவை. உத்தி, படிமம் போன்ற எந்த இலக்கண வரம்புக்குள்ளும் அடங்காத காட்டாற்று கவிதை வரிகள் இவை. பெண்மை வாழ சென்று கூத்திடும் கவிஞரின் நேரிய ஆளுமை இது.

வழமையாய் இயங்கிய காலத்தில் வண்ணி மன்னில்

உழவரின் உழைப்பை சரண்ட வந்தவரை இந்தக் காவியம் இப்படி அடையாளம் காட்டுகிறது.

தினிப்பது ஒரு புதுமை. இந்தப் புதுமை இந்தக் காவியம் முழுதும் விரவி உள்ளது.

“வழமை போல றால்போட்டு சுறாக்கள் பிடிக்கும் யாழிப்பாணத்து வணிகர்கள் சிலபேர் கடை விரித்திருந்தார்.”

“போரின் உள்ளும் மரணத் துள்ளும் ஆயிரம் துன்பச் சுமைகளி னுள்ளும் வாழ்வுதான் எத்தனை இனிமையானது”

உள்முரண்பாடுகளைத் தாசினப் படுத்தாத இயங்கியல் கவிஞர் இவர் எபைதற்கு அடையாளம் இது. முற்போக்குக் கவிஞர்கள் தங்கள் சித்தாந்தங்களை கவிதைகளில் பிரதி யெடுக்கும்பொழுது அவைகள் வெற்றுக் கோஷமாய் கவித்துவதிலிருந்து விலகிப்போக நேர்வதுண்டு. இந்த ஆபத்து ஜெயபாலனின் இந்தக் காவியத்தில் முற்றிலுமாகத் தவிர்க்கப் பட்டிருக்கின்றது.

பாலி ஆற்றை வருனித்துத் தன் காவியத்தைத் தொடங்குவையிலேயே கவிஞரின் கவித்துவம் கொடிகட்டிப் பறக்கின்றது.

“கூனிக் குறுகிக் கூசிக் கூசி ஏழ்மைப் பட்டதோர் நிலக்கிழான் தனது குலத்தெரு விதியில் நடை மெதிதல—போல் கோடை தின்ற ஆறு நடந்தது.”

உவமைக்குள்ளேயே கவிதையின் உள்ளடக்கத்தை

மன்னுக்கான போரில் தங்கள் முகங்களை இழந்தாலும் சமீத்து இளைஞர்கள் இன்னும் இன்னும் வாழ்வுக்காகப் போராடுவதின் இரகசியம் இந்தச் சின்ன வரிகளில் செதுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்தக் காவியம் வன்னி மக்களின் வாழ்க்கைப் போரை மன் வாசத்தோடு, படிப்பவனின் சவாசத்திலும் கலந்து விடுகிற அற்றல் உடையதாய் அமைந்திருக்கின்றது. ‘உணர்ந்தும், வியந்தும், நெகிப்பந்தும், உருகியும்’ படிப்பதற்குரியது இந்தக் காவியம். கவிதை செத்துப் போய்விடவில்—கவிதை செத்துப் போகப் போவதுமில்லை எனபதற்கு இந்தக் காவியமே அன்மைக்கால சாட்சி.


### —பெரியார்தாசன்

சமீத்து மன்னும் எங்கள் முகங்களும் □ வ.ஐ.ச. ஜெயபாலன். விலை ரூ. 11.50 □ காந்தளகம், 4, முதல் மாடி, ரசிசாகட்டிடம், 834, அண்ணுசாலை, சென்னை - 2.

### சிலவரிகளில் செய்திகள்

2-6-87 இன்று பிற்பகல் 5 மணியளவில் சாரோஸ் போராளிகள் ஆணையிறு இராணுவ முகாமை நோக்கி 82 m. t மோட்டார் R. K. மோட்டார் தாக்குதல் மேற் கொண்டனர். இத்தாக்குதல்ல் ஆணையிறு முகாம் கட்டிடங்களுள்ளும், ஹெலிகாப்டா இறங்கும் தலையிலும் செலக்கள் வழுந்து வெடித்தன. சேதப்பரங்கள் முழுமையாக இன்னும் அறியப்படவில்லை.

சில வரிகளில் செய்திகள்



9-5-87 : தாங்களாகவே தமிழகம் சென்று தஞ்சம் புக முடியாத நிலையில் தமிழ் மக்கள் இப்போது இலங்கை அரசின் இராணு வத்தினாலும், கடற்படையிலும் தடுக்கப் பட்டுள்ளனர். எனவே இந்தியக் கப்பல்களை இலங்கைக்கு அனுப்பி தமிழ் அகதிகளை ஏற்றிக் கொண்டு அவாகனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் ராஜீவ்காந்திக்கு அனுப்பியுள்ள தந்தி ஒன்றின் யாழ் வர்த்தகச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

11-5-87 : “இலங்கை இனப் பிரச் சினைக்கு தீவ்காண மத்திய அரசு இன்னும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்”

—ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகர்.

12-5-87 : “கண்ணியமும், சுயமரியாதை யும் மிக இலங்கைத் தமிழர்கள் கடும் உண்மீப்பாளிகள். அவர்கள் யாரிடமும் கையெந்தவில்லை. அவர்களுக்கு 4 கோடி ரூபாய் மதிப்புக்கு உணவு வழங்குவோம் என்று தமிழக முதலமைச்சர் எம். ஜி. ஆர். அந்தித் திருப்பது எங்கள் நாட்டு வெகாரத்தில் தலையுடுவதாகும். எங்களது அரசை மறி, இத்தகைய உதவியை ஏற்றுக் கொண்டு கப்பல்கள் இலங்கையை அடையுமானால், அவை கடத்தல் பொருளாகக் கருதப்படும்” — என்று சென்னையில், இலங்கை அமைச்சர் காமனி திஸ்ஸநாயகே கூற்றார்.

13-5-87 : “2,500 மலையகத் தமிழர்கள் தீவிரவாத பயிற்சி பெற்றுள்ளனர். இவர்கள் வடச்சிலும், இந்தியாவிலும் பயிற்சி பெற்று பெறும்பாலோனேர் மலையகத்திற்கு வந்து தலைமெப்பிடத்தன உத்தரவை எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் இவர்கள் வவுனியா, மனைார் திருகோணமலைக் காடுகளில் பயிற்சி பெற்றுள்ளார்கள். இவர்களின் நோக்கம் மலையகத்தில் பத்தடந்தஸையை ஏற்படுத்தித்

தமிழ்த் தீவிரவாதிகளுக்கு உதவியாக இருத்தல்”

—இலங்கை அரசாங்க புலனும்வுத் தகவல்.

13-5-87 : கடந்த சில மாதங்களாகவே இலங்கைக்கு தனது உதவிகளை பாகிஸ்தான் பெருக்கிக் கொண்டு வருகிறது. தமிழர்களை எதிர்த்துப் போர் செய்யும் சிங்களவருக்கு சிறுவரை ஆயுதசப்ளைகள் செய்வதே பாகிஸ்தான் தான். இந்த ஆயுதங்கள் பாகிஸ்தான் ஆயுதங்கள் கூட அல்ல; ஆயுதான் போரின் போது பாகிஸ்தானுக்கு உதவுவதற்கென்று அமெரிக்கா அனுப்பி வைத்த ஆயுதங்கள் பாகிஸ்தான் வந்து, அங்கிருந்து இலங்கை வருகின்றன.

—மக்கள் குரலில் டி. ஆர்.ஆர்,

14-5-87 : தடை செய்யப்பட்ட ஜனதா விழுக்தி பெரமுன (ஜே. வி. பி.) இயக்கத் துடன் தொடர்புக் கொண்டிருப்பதாக, சந்தேகிக்கப்படும் யாழ்ப்பாணம் முகாம்களில் உள்ள 64 இராணுவ வீரர்கள் மீது இலங்கை அரசு விசாரணை செய்து வருகிறது.

14-5-87 : “இலங்கையில் ஜெயவர்த்தனே அரசு தமிழர்களுக்கு எதிராக அடக்கு முறைகளையும், ஒடுக்குமுறைகளையும் மேற்கொண்டுள்ளது. அப்பாவு மக்கள் இரக்க மில்லாமல் கொல்லப்படுகின்றனர். இதனால் ஏராளமான தமிழர்கள் இந்தியாவில் அடைக்கலம் புருந்துள்ளனர். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அமைதியான வழியில் தீவுகானும்படி இலங்கை அரசிடம் பலமுறை கூறானால் ஆனால் நமது கோரிக்கைகளையும், சமரச ஆலோசனைகளையும் இலங்கை அரசு கவனிக்கவேயில்லை.

—இந்திய ஜனதீபதி ஜெயில்சிங்.

15-5-87 : ஜினதாச வீரசிங்கா என்ற வந்தாளைத் தொகுதி எம். பி. ஜினதா விமுக்தி பெரமுன இயக்கத்தினரால், காட்டிக் கொடுத் ததற்காகக் கடத்தப்பட்டார்.

22-5-87 : “இலங்கை இனப் பிரச்சினையின் தீவுக்கு சமாதானமுறை பரிகாரம் என்ற பேச்சு தேவையில்லை. இலங்கையில் பிரதமர் ராஜீவ்காந்தி தமது உபதேசத்தை நிறுத்திக் கொள்ளட்டும். இவ்வகையில் வன்முறைகள் நிற்காதவரை, பேச்சு வார்த்தை எதிலும் இலங்கை அரசு ஈடுபடாது.”

—இலங்கைப் பாராளு மன்றத்தில் பிரேமதாசா.

26-5-87 : “இலங்கை அரசின் 10 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தை ஐ. நா. சபை வரவேற்கும் இந்நேரத்தில், வடக்குக் கிழக்குப் பகுதியில் மக்களின் குடியிருப்புகள் மீது பொம்பர், ஹெலிகாப்டர் மூலம் குண்டு வீசுவது வேதனைக்குரியதாகும். இது உடனடியாக நிறுத்தப்படவேண்டும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சீழ், விசாரணையின்றி சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான தமிழ்-முஸலிம் இளைஞர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்”—என்று தமிழ்-முஸலிம் ஒற்றுமை அமைப்பின் பொதுச் செயலாளர், அதிபர் ஜெயவர்த்தனவிற்கு கையவித்துள்ள மகஜில் தெரிவித்துள்ளார்.

27-5-87 : ‘பாங்க ஆப் சிலோன்’ எனப் படும் இலங்கை தலைமை வங்கியின் 32 மாடிக் கட்டிடத்தைத் திறந்து வைத்து பேசிய ஜனதிபதி ஜெயவர்த்தன, “ஒன்று நாங்கள் வெற்றிபெறவேண்டும். அல்லது, போராளிகள் வெற்றிபெற வேண்டும். அதுவரை ஆழப் போராளிகளுக்கு எதிரான சண்டையை நீடிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. அபிவிருத்திப் பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்க நேரிட்டாலும் சரி, அனைத்தையும் இப் போரில் ஈடுபடுத்த வேண்டும். இராணுவம் மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கையைப் போர் என்றே வருணிக்கலாம்” என்று கூறினார்.

28-5-87 : வவுனியா மா வட்டம் ஓமந்தை இராணுவ முகாமிலிருந்தும், கிளி நொச்சி மாவட்டம் கரடிப்போக்கு இராணுவ முகாமிலிருந்தும் 45-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தங்களது ஆயுதங்களுடன் ஓடித் தலைமைவரவாகி விட்டன. இச்செய்தியை அறிந்த இலங்கை அரசு இராணுவத்திறைத் தேட தறைப் படையையும், ஹெலிகாப்டர் கலையும் ஈடுபடுத்தியுள்ளது.

29-5-87 : யாழ்ப்பாணத்தில் போரை நிறுத்தும்படி இலங்கையை நிர்பந்திப்பதில் உலக நாடுகளின் கருத்தைத் திரட்ட இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இலங்கையின் இராணுவத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்து பிரதமர் ராஜீவ் காந்தி விடுத்துள்ள அறிக்கையின் பிரதிகள் வெளிநாடுகளில் உள்ள எல்லா இந்தியத் தூதரகங்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளன.

30-5-87 : உடுப்பிடிடிப் பகுதி வீதி களில் 100 க்கும் மேற்பட்ட சடலங்கள் கூட்டுக் காயங்களுடனும், அரைகுறையாக எரிந்த நிலையிலும், வீடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததையும் கண்டதாக காலநடையாக யாழ் வந்து சேர்ந்த உடுப்பிடிப் பகுதி மக்கள் தெரிவித்தனர். இவர்கள் இரண்டு நாட்கள் இரவும், பகலும் தூங்காது நடந்து யாழ் வந்தார்கள்.

31-5-87 : “இனப் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீவுக்கான வேண்டும். நிதானமற்ற ஜெயவர்த்தன அரசால், இந்தியா பேச்சுவார்த்தையின் மீது நம்பிக்கை இழந்துள்ளது. யாழ்ப்பாண மக்களின் மீதான இராணுவத்தாக்குதலுக்கு பாதுகாப்பு அமைச்சரே தலைமை தாங்குகிறார். அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இராணுவ நடவடிக்கையின் மூலம் வடபகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. இதில் தற்காலிக வெற்றி கிடைத்தாலும் தவிரவாதிகளை இந்த அரசால் மட்டுமல்ல எந்த அரசாலும் ஒழுத்துவிடமுடியாது.”

—விஜயகுமாரனதுங்க

25-5-87 : “தெற்கே ஜெயவர்த்தன ஆளுவது போல், வடக்கே பிரபாகரன் ஆளுகிறார். அவரது ஆட்சி மக்கள் பலம் கொண்டது. ஜே. ஆரின் பேச்சு நிதானமற்றவர்கள் பதவியில்ருந்து விலகிக் கொள்ளவேண்டும். பிரபாகரன் சிவில் நிர்வாகத்தில் வடபகுதி இன்னும் சில நாள் இருக்குபேயானால், பாதுகாப்பு அமைச்சர் வடபகுதிக்குச் செல்வதற்கு கடவுச்சீட்டுப் (பாஸ் போர்ட்) பெறும் காலம் வெகு தூரத்தில் இல்லை”

—அநூரா பண்டார நாயகா

1-6-87 : கடந்த ஐந்து நாட்களாக, வடமராட்சியில் நடைபெற்ற இராணுவ வெறியாட்டத்தால் வெளியேற முடியாதிருந்த

மக்கள் 30-05-87 அன்று முள்ளியில் அமைக்கப் பட்டிருந்த புதிய இராணுவ முகாமிற்கு அப்பால், வரணியுடாக கொடிகாமம், மிருசு லில்' சாவகச்சேரி போன்ற இடங்களில் உள்ள தென்னந் தோட்டங்களிலும் கோவில்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் மன்றிலைப் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

1-6-87 : காலை 9 மணியளவில் ஆனை யிறவு இராணுவ முகாமிலிருந்து கவசவாகனம், டிரக் போன்றவற்றில் இயக்கச்சி வந்த இராணு வத்தினர் மீது ஈரோஸ் போராளிகள், விடுதலைப் புல்களுடன் இணைந்து ஆர். கே. மோட்டார் தாக்குதல் நடத்தினர். இதில் இராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமடைந்தனர்.

1-6-87 : “தற்போது யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவங்கை இராணுவ நடவடிக்கை ஒரு கடைசி அத்தியாய மாரும். கடுமையாக முற்றியிருக்கும் இந்தச் சூழ்நிலை அண்டை நாடான இந்தியாவின் தென் எல்லைக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும். இது இந்தியப் பெருங்கடிலின் அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாக அமையும். இந்தியா தன் தெற்கு எல்லையில், தனது கடற்படையைப் பலப்படுத்த வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. இந்தியா தனது மத்தியஸ்த நிலை, நல்லெணன முயற்சி; நடுவர் நிலையைக் கைவிட்டுவிட்டு, இனப்படுகொலையில் யில் சிக்கி நாசமடைந்து வரும் ஈழத்தமிழர் களுக்கு ஆதரவாகச் செயல்படவேண்டும். இந்தியா உடனடியாகச் செய்யவேண்டியது; ஒன்று, ஈழ மக்களின் விடுதலைக்காகப் பாடுபடும் விடுதலை இயக்கங்களுக்கு சகல உதவி கணையும் அளிக்கவேண்டும். முக்கியமாக ஆயுதங்கள் வழங்கித் துணைபோக வேண்டும். இரண்டாவது, பசியாலும், பட்டினியாலும் வாடி வதங்கும் அப்பாவி மக்களுக்கு, உணவுபோன்ற தேவைகளை விமானங்கள் மூலமாகவும் கட்டப்ளக்கள் மூலமாகவும் அளித்து உதவ வேண்டும்”.

—�ரோசின் புரட்சிகர நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வி. பாலக்குமார்

2-6-87 : இராணுவத்தாக்குதலாலும், பொருளாதாரத் தடையினாலும் பீடிக்கப் பட்டுள்ள யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு இந்திய அரசு அனுப்பும் நிவாரண உதவியை (உணவுப் பொருள் மற்றும் மருந்துகள்) இவங்கை அரசு ஏற்றுக் கொள்ள வெளிநாட்டு அரசுகள் நிர்ப்பந்தபடுத்த வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

## வீரம் விளைத்திடுமா?

‘கோ’ வியல் தர்மம் குறைபட்ட தேழை குரல்வளை நெரிக்கயிலே—சில கோமஸ்வரர்கள் மதங்கள் நாட்டைக் கொள்ள அடிக்கயிலே நோய்பட்டறங்கள் சத்தியம் இங்கே நொந்து சாகயிலே—காம நோய் கொண்டோராய் நாலிழை யார்மேல் நூல்கள் செய்கின்றார்.

உண்மை ஞானம் தர்மம் எல்லாம் ஓங்கிய பூமியிலே—மக்கள் உண்ணும் உணவும் உடையுமின்றி உலரும் வேலோயிலே மன்னில் ஏழை மனிதன் தன்னை மனிதன் சுரண்டையிலே—சிலர் பெண்ணின் உடலில் பிதுங்கும் சதையை பேய்போல் ரசிக்கின்றார்

வெண்மணி பெல்ச்சியில் விளைந்தகோரம் வேதனை செய்திடுமா?—அங்கே வெந்த என் சோதரர் தங்கைகள் மூலம் வீரம் விளைத்திடுமா? கண்களில் களைலக் காதில் நெருப்பைக் காய்ச்சிக் கொட்டிடுமா?—இல்லை பெண்களைப் பாடும் பித்தர் இவரெனும் பிழையைச் செய்திடுமா?

**பொ. இரா. இராமசாமி.**

2-6-87 : 2,000 அப்பாவித் தமிழ் மக்களைப் பணயக் கைதியாகப் பிடித்து, பாடசாலைகள், அரசு கட்டிடங்களில் இராணு வத்தினர் தங்க வைத்துள்ளனர்: வெள்ளைக் கொடியைப் பிடித்த வண்ணம் வடமராட்சிப் பகுதி மக்கள் கொடிகாமம், சாவகச்சேரிப் பகுதிக்கு கால்நடையாக வருகிறார்கள்.

- புதிய கட்டத்தில்  
ஸழப் போராட்டம்
- இந்தியாவின்  
மனீதாமிமான உணவுப்  
பொருள் உதவி
- ஜ.நா.விற்குச் சென்ற  
ஸழப் பிரச்சினை



## எரிந்து கொண்டிருக்கும் நேரம்

‘கடவில் மிதக்கும்  
ஒரு பெரும் இரத்தத்துளி  
நீரில் மிதக்கும்  
ஒரு தீப்பந்தம்’  
ஸழம் இப்படித்தான் போராட்டத்தில்  
எழுதிறது.

ஸழப் போராட்ட வரலாற்றில் 1983-ஆலையிலிருந்து ஒரு கட்டம் ஆரம்பித்தது. ஸ்ரீலங்கா அரசின் இராணுவ ஒடுக்குமுறைக்கு எதிராகப்போராளிகள் போராட்டத்தை முன் வெடுத்தனர்.

ஸழப் போராட்டத்தின் போர்க்களமாக வடக்கும், கிழக்கும் மாறியது. போராளிகளின் நெடிய வெடியோச மலைகத்தை யும் சோம்பல் முறிக்கவைத்தது. மலையகம் தன் சக்தியின் வலிமையை உணர்ந்தது. ஸ்ரீலங்கா அரசுக்கும் உணர்த்தியது.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் பாரம்பரியமான பிரதேசத்தில் சிங்கள மக்கள் அரசின் திட்டமிடலோடு குடியமர்த்தப் பட்டார்கள். இவ்வாறு நீண்ட காலம் பெரும் எண்ணிக்கையில் ஆயுதப் பயிற்சியைத் தந்து சிங்கள மக்களை குடியேற்றினார்கள். ஸ்ரீலங்கா அரசு கிழக்குமாகாணத்தில் அடிக்கடி இன் மேராதலுக்கு வழி வருத்தது. தமிழ் மக்கள் பண்யக் கைதிகளின் நிலையிலிருந்தனர். போராளிகள் ஸ்ரீலங்கா அரசின் திட்டமிட்டக் குடியேற்றக் கூடியை எதிர்த்து வந்தனர். என்றாலும் கிழக்கு மாகாணத்தை ‘விடுவிக்கப் பட்டப்’ பகுதியாகப் போராளிகளால் மாற்ற இயலவில்லை. ஆனால் தொடர்ந்த உக்கிரமான யுத்த முனையாக கிழக்கு மாகாணம் விளங்கியது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணம் தமிழ் மக்கள் அடர்ந்து வாழும் பிரதேசம்.

தமிழ் மக்களின் அரசியல் களமாக வடக்கு மாகாணத்தை மிதவாத அரசியல் வாதிகள் பயன்படுத்தி வந்தனர். பல போராளி இயக்கங்களும் இந்த வடக்கு மாகாண அரசியல் களத்தைப் பலப்படுத்தினர். வடக்கு மாகாணத்தில் அதிக கவனத்தைச் செலுத்தினர். போராளி இயக்கங்கள் ஆயுத ரீதியிலும் பலம் பெற்றவர்களாக வடக்கு மாகாணத்தை வைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஸ்ரீலங்கா அரசின் இராணுவ முகாம்கள் வடபகுதியில் பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும், போராளிகளின் சக்திமிக்கத் தாக்குதலால் இராணுவத்தினர் முகாம்களுக்குள் வேயே முடங்கிக் கிடந்தனர்.

எனவே வடபகுதி கடந்த இரண்டரை வருட காலமாக ‘விடுவிக்கப்பட்ட’ப் பகுதியாக விளங்கியது.

கிழக்கிலும், மலைகத்திலும் தமிழர்கள் பாதிக்கப்படும்போது வடக்கு மாகாணமே புகவிடமாகவும் இருந்தது.

வடக்கு மாகாணத்தின் ‘விடுவிக்கப்பட்ட நிலை’ ஸ்ரீலங்கா அரசை உறுத்திக் கொண்டே இருந்தது.

அலன் தம்பதிகள் கடத்தல், பெனிலோப் கடத்தல், இராணுவ லீரர்கள் சிறைப்பட்ட நிலை ஆயியை ஸ்ரீலங்கா அரசை நிலைகுலையச் செய்தது. ஸழப்பிரச்சனையைச் சர்வதேச ரீதியில் இந்தச் சம்பவங்கள் மேலும் அறிமுகப்படுத்தின.

1983 விருந்து 1986 டிசம்பர் வரை ஈழப் போராட்டம் இவ்வாறு இருந்த போது, 1987 ஜனவரி முதல் வடக்கு மாகாணத்தில் சிலில் நிர்வாகத்தை ஏற்கப் போவதாக 'விடுதலைப் புலிகள்' அறிவித்தனர்.

1987 ஜனவரியும் வந்தது. ஸ்ரீலங்கா அரசின் அதிகாரத்துவ கொடுரைத்திலிருந்து நெடுந்தாரம் சென்று விட்டது வடக்கு மாகாணம்.

தறவழியில் வந்து இராணுவத் தாக்கு தலை சடுபடுவதில் தோல்விண்ட ஸ்ரீலங்கா அரசினர் வடக்கு மாகாணம் முழுமைக்கும் பொருளாதாரத் தடை விதித்தனர். எரி பொருள் தடை விதித்தனர். தகவல் தொடர் பைத் துண்டித்தனர். மின்சார விநியோ கத்தை நிறுத்தினர்; கடந்த ஆறு மாத காலமாக வடக்கு மாகாணம் தண்டிக்கப் பட்டப் பிரதேசமாக மாறியது. இந்த நிலையிலும் மக்கள் உறுதியை இழக்கவில்லை.

இந்தக் காலக்ட்டத்தில் கிழக்கு மாகாணம் இராணுவத்தின் தொடர்ந்த தாக்குதலுக்கும் இரத்தம் சிந்தலுக்கும் ஆளானது. கொக்கட் டிச்சோலையில் தமிழ் மக்கள் கூட்டமாகக் கொல்லப் பட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் நடை பெற்ற பஸ் பயணிகள் கொலையும், கொழுமிலில் நடை பெற்ற குண்டு வெடிப்பும் போராளிகளே செய்தனர் என்று பழி சுமத்திய இலங்கை அரசு, யாழ்ப்பாணத்தின் மீது விமானத் தாக்குதலை நடத்த ஆணையிட்டது.

யாழ்ப்பாணத்தின் மீது தொடர்ந்து ஐந்து நாட்கள் விமானத்திலிருந்து 'நேபாம்' குண்டுகள் உட்பட பல்வேறு கொடிய குண்டுகளை வீசினர்.

பசிபட்டினியோடு செத்துக் கொண்டிருந்த மக்கள் குண்டு வீச்சினால் எரிந்து இறந்தனர்.

இடிபாடுகளிலும், எரிகின்ற தீயின் நாக்கு களிலும் யாழ்ப்பாணம் தத்தளித்தது.

இந்த ஐந்து நாட்களிலும் 500 தமிழ் மக்களுக்கு மேல் இறந்தனர்.

இராணுவத்தினர் புதிதாக நான்கு இராணுவ முகாம்களை நிறுவிக் கொண்டனர்.

தமிழ் மக்களின் வேதனையும் அவலமும் காற்றில் கலந்தன. கண்ணேரயும் இரத்தத் தையும் துடைக் கயாரிருந்தார்?

இந்தியா கண்டனத்தையும் வருத்தத்தையும் தொடர்ந்து தெரியப்படுத்தி வந்தது.

தமிழ் மக்களை அழிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசுக்குத் துணையாக அமெரிக்காவும், பாகிஸ்தானும், இஸ்ரேலிய மொசாத்தும் பிரிட்டிஷ் கூலிப்படைகளும் நின்றன.

இந்தியாவின்மெளனத்தைக்கலைக்க இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்களும், இலங்கைத் தமிழ் மக்களும், போராளிகள் தலைவர்களும் முயன்றனர். வேண்டுகோளும் கண்டனமும் ஒரே நேரத்தில் விடுதலைப்பட்டன.

இந்தியாவின் தென்னக எல்லையில் பதட்டம் பெருவதும் இதற்கு 'வெளி நாட்டுச் சக்தி' கள் காரணமாக இருப்பதையும் போராளிகள் சுட்டிக்காட்டினர்.

அல்லபட்டு உழலும் தமிழ் மக்களுக்கு உணவுப் பொருள் மருந்து ஆசியவற்றை படகு கள் மூலம் வழங்கப் போவதாக இந்திய அரசு அறிவித்தது.

ஜூன் 3 ஆம் தேதி உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற படகுகளை ஈழத்துக்குள் அனுமதிக்க இலங்கை அரசு மறுத்தது. இந்தியப் படகுகள் கரைக்கு திரும்பி வந்தன.

விரக்தியும் வேதனையும் குழந்த நிலை 4-ஆம் தேதி மாலை வரை நீடித்தது. ஆனால் 4-ஆம் தேதி மாலை 4. மணிக்கு இந்திய விமானங்கள் உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வடக்கு மாகாணத்தில் போட்டன என்ற செய்தி நம்பிக்கைத் தந்தது.

இலங்கை வான் எல்லைக்குள் சென்று இந்திய விமானங்கள் உணவுப் பொருட்கள் வழங்கியதை இலங்கைப் பிரதமர் பிரேமதாசா 'கோழைத்தனம்' என்றும் கண்டனம் செய்துள்ளார்.

ஐ. நா. விற்கான இலங்கைத் தாதர் ஐ. நா. பொதுச் செயலாளரிடம் இந்தியாவின் 'அத்து மீறல்' என்ற குற்றச் சாட்டை புகாரில் கூறியுள்ளார்.

சமூப் பிரச்சினை சமூப் போர்க்களத்தி விருந்து இந்தியாவின் பாதுகாப்புத் தொடர் புடைய பிரச்சினையாக மாறிவிட்டது. இதை இந்தியாவும் ஏற்று 'தொடக்கம்' செய்துள்ளது.

இந்தத் தொடக்கம் ஐ. நா.விலும் எதிரொல்த்துள்ளது.

சமூபபிரச்சினையில் தங்கள் தலைவிதியைத் தாங்களே தீர்மானிக்கு ம் சக்தியாக போராளிகள் மேலும் வளர்ச்சிப் பெற்று 'சர்வதேச' ஆதரவை பயன் படுத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையை எதிர்பார்க்கிறோம்.

இவ்வளவுப் பிரச்சினைகளோடு சமூத்தமிழ் மக்களின் கண்ணேர் இன்னும் நின்ற பாடில்லை. அவர்கள் அவலக்குரலும் அபயக்கரலும் காற்றின் அலைகளில் கலந்த வண்ணம் இருக்கின்றன.

## கொட்டி வலிகய

□

இலங்கைத் தீவின் இனப் பிரச்சினையை தென்னிலங்கை மக்கள் மத்தியில் ஒரு கலைப் படைப்பின் ஊடாக வெளிக்கொணரும் முயற்சியாக கொட்டிவலிகய (புலிவால்) என்ற சிங்களத் திரைப்படம் தயாரிக்கப் பட்டிருக்கிறது. இப்படம் இனப் பிரச்சினையை கருப்பொருளாகக் கொண்டு இருக்கின்ற போதிலும் கதையின் நடுப்பகுதியில் திறந்த பொருளாதாரக் கொள்கையால் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டச் சமூகச் சீரழிவுகள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

### கதாபாத்திரங்களும் மூலிக்கதையும்

கதையின் முக்கிய பாத்திரம் ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டர். அத்தோடு அவரின் கீழ் கடமையாற்றும் போலிஸ் உத்தியோகஸ்தர்களுள் தர்கள்; இப்பொலிஸ் உத்தியோகஸ்தர்களுள் விஜயேந்திரன் என்ற தமிழ் பொலிஸ்காரரும் அடங்குவது. பொலிஸ் இன்ஸ்பெக்டரான் மனைவி; இவருடன் தொடர்பு கொண்டுள்ள டாக்டர் செல்வராஜா; ஒரு பாரானுமன்ற அரசியல்வாதி. இவரின் தேர்தல் வெற்றிக் காகப் பாடுபட்ட முபாரக் என்ற முதலாளி; போதை வஸ்துக்கு அடிமையான நிலையில் முபாரக் முதலாளியின் மகன். இவர்களே இத்திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் ஆகும்.

படத்தின் ஆரம்பத்தில் தமிழ்ப் போராளிகள் ‘சமூம் வேண்டும் தாயே’ என்று விடுதலைக் காளியிடம் வேண்டுதல் செய்யும் காட்சி இடம் பெறுகின்றது. இதன் பின்னர் 1983-ஆம் ஆண்டு இனக்கலவரம் பற்றிய காட்சிகள் இடம் பெறுகின்றன. கலவரத்தின் ஆரம்பத்தின் போது ஒரு தமிழ் வீடு தாக்கப் படுகிறது. தீ மூடப்பட்டு எரிக்கப்படுகின்றது. பொலிஸ் இன்ஸ்பெக்டர் சக பொலிஸ்காரருடன் வந்து அந்த வீட்டில் இருந்தவர்களைக் காப்பாற்றுகின்றார். தாக்கப் படும் வீட்டிலிருந்த ஒரு தமிழருக்கு பொலிஸ் இன்ஸ்பெக்டர் இரத்தம் கொடுத்து அவரைக் காப்பாற்றுகின்றார். இனக்கலவரத்தின்போது

தாக்கப்பட்ட வீடு விஜயேந்திரன் என்ற பொலிஸ்காரனின் குடும்பம் வாழுந்த வீடாகுது. இதனால் வெறுப்புற்ற விஜயேந்திரன் தனம் பதவியைத் துறந்து போராளியாகின்றன.

போலிஸ் அதிகாரி தனது பதவிக்குரிய கடமைகளோடு சமூகச் சீர்திருத்தக் கடமைகளை மேற்கொள்கிறார். போதை வஸ்துப் பாவனையைத் தடுப்பதற்காக அவர் மக்கள் மத்தியில் பிரசாரக் கருத்தரங்களை ஏற்படுத்துகிறார். பொலிஸ் அதிகாரி மக்கள் கடமையில் ஈடுபட்டிருக்கும் போது தனது குடும்ப விவகாரங்களில் தலையிட நேரம் கிடைக்காமல் போகிறது. பொலிஸ் அதிகாரியின் மனைவி டாக்டர் செல்வராசா உறவு பொலிஸ் அதிகாரிக்குத் தெரியவந்தபோது குடும்பத்தில் பெரும் குழுப் பம் ஏற்படுகின்றது.

படம் முழுவதிலும் அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத அரசியல் தெளிவுபடுத்தப்படுகின்றது. புத்த குருமார்களுக்கு தானம் கொடுப்பதற்கு முன் அரசியல்வாதி மதுபானம் குடித்துவிட்டுச் சென்று தானம் கொடுத்தல்; போதை வஸ்துப்பற்றி கருத்தரங்கு ஒன்றில் பேச வந்த அரசியல்வாதி சுற்றிவளைத்துப் பேசிவிட்டு போதைவஸ்தைக் கண்டிக்கும் காட்சிகள் பார்வையாளருக்கு சுவையாகவும் அரசியல்வாதிகளின் சந்தர்ப்ப வாதத்தையும் இலகுவாக பார்வையாளருக்கு எடுத்துக்காட்டுப் பவையாகவும் இருக்கின்றன. இப்படியாக பல காட்சிகள் சந்தர்ப்பவாத அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

படத்தின் கடைசிக் கட்டத்தில் பொலிஸ் அதிகாரி விரும்பி யாழ்ப்பணத்திற்கு மாற்றலாகவுகிறார். யாழ்ப்பாணத்தில் அவர் சக பொலிஸ்காரருடன் தனது ஜீப்பில் பயணம் செய்யும்போது ஒரு ஜீப் தறைக் கண்ணி வெடியில் சிக்கி சுக்குறுநாருகியது. இதைத்தொடர்ந்து போராளிகளுக்கும் பொலிஸ்காரருக்கும் சரமாரியாகத் துப்பாக்கிச்சமர் இடம் பெறுகின்றது. கண்ணி வெடியில் சிக்கிய பொலிஸ்

### போராளிகள் பற்றிய ஒரு சிங்களத் திரைப்படம்

பொன். பூலோக சிங்கம்

படிப்பகம்

அதிகாரி காயம்பட்டு வீழ்ந்து கிடக்கின்றார். அப்போது அவர் முன்னர் தன்னேடு கடமை யாற்றிய தமிழ்ப் போலீஸ்காராரன் விஜயேந் திரணை ஒரு போராளியகாச் சந்திக்கிறார். விஜயேந் திரன் தனது முன்னால் அதிகாரியை அடையாளம் காண்கிறான். காயப்பட்ட நிலையில் பொலீஸ் அதிகாரி விஜயேந் திரனைடம்

“உங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டாம். உங்கள் இலட்சியத்தை அடையும் வரை நீங்கள் தொடர்ந்து போராடுங்கள்” என்று அறிவுரை கூறுகின்றார்.

இந்த வேளையில் அங்கே வந்த ஓரு கொள்ளலா வீரனிடம் தனது முன்னைய பொலீஸ் அதிகாரி பற்றி எடுத்துக் கூறும்போது விஜயேந் திரன் கூட்டுக் கொல்லப்படுகின்றான். காயப்பட்ட நிலையில் இருந்த பொலீஸ் அதிகாரி யும் இறக்கின்றார். படம் முடிவடைகின்றது. காட்சியமைப்பும் நெறியாள்கையும்

படத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் இங்கலவரம் பற்றிய காட்சிகள் மனதில் பதியும்படியாகப் படமாக்கப்பட்டுள்ளன. இக் கலவரத்தில் வீடு தாக்கப்படும் விதமும் காட்டையர்களது அட்காசமும் கூக்குருவும் அவர்கள் விட்டைத் தியிட்டுக் கொளுத்தும் காட்சியும் யதார்த்தமாகப் படமாக்கப்பட்டுள்ளது. இக் காட்சியில் நெறியாள்கை சிறப்பாக அமைந்துள்ளது. இங்கலவரங்களின்போது சிங்களப் போலீஸ்காரர் தமிழ் மக்களைக் காப்பாற்றும் தமது சட்டக் கடமையைச் செய்யல்லை என்பதே நிதர்ச்சனமாகும். ஆனால் இப்படத்தில் கலவரத்தின் போது சிங்களப் பொலீஸ்காரர் தமிழ்க் குடும்பத்தைக் காப்பாற்றுவதாக அமைந்த காட்சி எந்தவைக்கு பொருத்த மானது என்பதே கேள்வி. ஏனெனில் இங்கலவரங்களின்போது சிங்களப் பொலீஸ்காரர் ஒன்றில் கலவரங்களில் பங்கு எடுத்தார்கள், அல்லது பாராமுகமாக இருந்தார்கள் என்பதே உண்மை நிலையாகும்.

அடுத்ததாக இவங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்த விரும்பும் நெறியாளர் தனது மனைவி சம்பந்தப்பட்ட காட்சிக்கு ஒரு தமிழ் டாக்டரின் பெயரைக்கொண்ட ஒரு பாத்திரத்தை சிருஷ்டித்தமை சிறப்பாக அமையவில்லை. படத்தைப் பார்ப்பவர்கள் மனதில் ஏதோ ஒருவித முரண்பட்ட உணர்வை தோற்றுவிப்பதாக இக்காட்சி இருந்தது.

**பாத்திரங்களின் பங்களிப்பு ஒரு மதிப்பீடு**

இப்படத்தில் பொலீஸ் அதிகாரியாக நடத்த காமினி பொன்சேகாதான் இப்படத்தைத் தயாரித்து நெறிப்படுத்தியிருக்கிறார். ஒளிப்பதிலும் வாமதேவன்; பொலீஸ் அதிகாரி யின் மனைவியாக கீதா குமாரசிங்க நடித்திருக்கிறார்.

கிறார். இவர் தோன்றும் சில கட்டங்கள் ஆபாசமானதாகவும் கலீப்படைப்பு ஒன்றின் தரத்தை மலினப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக படத்தில் இடம்பெறும் முத்தக்காட்சிகள் கதையோடு ஒன்றினையாத ஒரு விடமாக விருக்கின்றது.

தமிழ் டாக்டர் செல்வராசாவாக ரவீந்திர நந்தெனியை நடித்து இருக்கிறார். இவரது பாத்திரத்தை மேலும் நன்றாகப் பயன்படுத்தி இனங்களுக்கிடையில் புரிந்துணர்வுகள் வளர வழி வகுத்திருக்க வேண்டும்.

அரசியல் வாதியாகத் தோன்றி ரசிகர்கள் மனதில் நிறைந்து நீஞ்சவர் பண்பட்ட நடிகரான ரோானிரண்சிங்க வாகும்; படத்தை பார்க்கும்போது ரோன் ஒரு அரசியல்லாத யாக நடிக்கிறார் என்ற உணர்வே ஏற்படாத வகையில் அசல் அரசியல் வாதியாக (சந்தர்ப்ப வாத அரசியல்) ரோனியைப் பார்க்கிறோம். அவரது சந்தர்ப்பாவத அரசியல் பேசுக்கள் பல இங்களில் மக்களுது பலத்தகட்டலைப் பெறுகின்றது. இவரது நடைடையை பாவணைகள் மட்டுமல்ல மேடைப்பேச்சின் சொற்சிலம்பங்களும் கையசெப்பும் கடந்தகால வடபகுதி தமிழ் அரசியல்வாதியொருவரை அடிக்கடி ஞாபகப் படுத்தியது.


படத்தின் உச்சக்கட்டமான தரைக்கண்ணி வெடித்து தெரிவு செய்யப்பட்ட புவியில் அமைவிடம் பொருத்தமாகவுள்ளது. காட்டுப்புது கெரில்லா நடவடிக்கைகளுக்குப் போராளிகள் இவை போன்ற இடங்களையே தெரிவு செய்வார்களாகொல்ல அக்காட்சி சிறப்பாக வீழ யதார்த்தமாகவும் அமைந்துள்ளது. இத் தரைக்கண்ணி வெடிச் சம்பவம் போல் இது வரை ஈழத்தில் தயாரிக்கப்பட்ட எந்தவொரு திரைப்படத்திலும் இடம் பெற்றிருக்கவில்லை யாதலால் அது பார்வையாளர் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை சிங்கள மக்கள் நிலைக்கண்ணி வெடித்ததாக்குதல்கள் எங்கோ வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நடப்பதாகக் கேள்விப்பட்டிருந்த நிலையில் அவ்வ ஒன்று ஒரு சம்பவம் தமதுகண் முன்னாலேயே நடப்பதைப் பார்த்து அதிர்ந்து போகிறார்கள். அதாவது தமிழ்நால் ஒரு திரைப்படத்தில் வரும் காட்சி என்பதையே சிங்கள ரசிகர்கள் மறந்தநிலையில் அக்காட்சி யுடன் ஒன்றிப்போய் விடுகிறார்கள். படம் முடிந்து சில நிமிடங்கள் யாருமே தமக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து விடுபட முடியாதவர்களாக தமது ஆசனங்களில் ஆடாமல் அசையாமல் அபடியே அமர்ந்து இருந்தார்கள். கருத்தியில் ரத்தியாக மட்டுமின்றி உள்வியல் ரதி யாகவும் சிங்கள மக்கள் மத்தியில் இத்திரைப்படம் ஒரு மாற்றத்தைத் தோற்றுவிக்க உதவும் என நம்பப்படுகிறது. □ நன்றி: ஈழமுரசு.

## நிறைய முத்தங்களுடன் நான் வருவேன்

பாப்லோ நெருடாவின் காதல் கவிதைகள்

ஆங்கில வழித் தமிழில்: சலபதி



## நிறைய முத்தங்களுடன் நான் வருவேன்

அன்றூடம் நீ பேரண்டத்தின்  
ஓளியுடன் விளையாடுகின்றாய்.  
மெல்லிய அடியளாய்  
மலிலும் நீலிலும் வருகின்றாய்.  
நாஞ்சும் ஒரு மலர்க் கொத்தைப் போல்  
என் கைகளில் நான் இறுக அணைக்கும்  
இந்த வெள்ளோத் தலை மட்டுமா நீ?

எவஞ்சும் உனக்கு நிகரில்லை,  
நீ என் காதலி என்பதனால்.  
மஞ்சள் மாலைகளாய் உன்னை

நான் விரித்துப் போட்டுமா?  
யாரது, தென்புலத்து  
நட்சத்திரங்களைடையே  
உன் பெயரை எழுதுவது?  
ஆ, நீ உருவாவதற்கு  
முன்னர் உனக்கிருந்த தோற்றுத்தை  
நினைத்துப் பார்க்க முயல்கின்றேன்!

ஓலமிடும் காற்று  
திமெரென என் விட்டுச்  
சாளரத்தின் மீது மோதுகின்றது.  
நிழல் மீன்கள் நிறைந்த  
வலையாக வானம்.  
புற்றியிருந்த அனைத்தையும்  
விட்டுவிடுகின்றது காற்று.  
அவள் உடைகளை விலக்குகின்றது மழை.

புள்ளும் பறக்கின்றன, விரைந்து.  
காற்று, காற்று.  
மனிதரை எதிர்க்கும் ஆற்றல்

எனக்கு மட்டுமே உண்டு.  
வானத் தில் நேற்றிரவு நிறுத்திய  
தோணிகளைக் கட்டறுக்கும் புயல்  
பழுத்த இலைகளையும்  
படபடச்சுக் கைக்கின்றது.

நீ என்னுடன் இருக்கின்றாய்.  
என் அழைப்புக்கு விடையிறுக்க  
என்னுடனேயே இரு.  
என்னை விட்டு விவகிடாதே.  
அச்சமுற்றது போல்  
என்னை இறுக அணைத்துக் கொள்.  
ஏதோ ஒன்றின் நிழல் உன்  
கண்களின் மீது படர்கின்றது.

இப்போது எனக்கும் நீ  
மலர்களைக் கொண்டுகின்றாய்.  
அள்ளி வந்ததில் உன்  
கொங்கைகளும் மணக்கின்றன.  
துயரக் காற்று  
வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்தி  
வடைக்கையில் உன்னை நான்  
நேசிக்கின்றேன்;  
மகிழ்ச்சியிலை உன்  
களி இதழ்களைக் கடிக்கின்றேன்.

பகைவரை அச்சுறுத்தி  
ஒடை விரட்டும் என் பெயர்  
தனிமையில் உழலும்  
என் முரட்டு ஆனமா  
இவற்றுக்குப் பழக்கப்பட நீ  
எவ்வளவு சிரமப் பட்டிருக்க வேண்டும்!

காலைக் கதிரவன்  
நம் கண்களை முத்தமிட  
மங்கிய அதன் ஒளி

நம் தலைமேலே  
மின் விசிறிபோல் சுழல்வதை  
எத்தனை முறை பார்த்திருந்தோம்!  
  
நான் மொழிந்த சொற்கள்  
வருடிக் கொடுத்தவாறே  
உன்மீது பொழிந்தன.  
இந்த பேரண்டமே  
உனக்குச் சொந்தம் என  
மயங்கும் அளவுக்கு  
வெய்யில் பட்ட முத்துச் சிப்பி போன்ற  
உன் மேனியை நான் நேசித்தேன்.  
  
இன்பமலர்கள், நீலப்பூக்கள்,  
மூரட்டுக் கீற்றுகளால்  
முடைந்த கூடை, நிறைய முத்தங்களுடன்  
நான் வருவேன்.....  
  
செர்ரி மரங்களோடு  
வசந்தம் என்ன செய்கிறதோ  
அதை உன்னிடம் செய்ய  
நான் விழைகின்றேனே.

□

இரவின் இருட்டு அவள்  
இல்லாமையால்  
இன்னும் அடர்வது கண்டு

துயர்மிகு வரிகளை  
இன்றிரவு நான் எழுதலாம்.  
‘இரவு உடைந்து சிதற  
விண்மீன்கள் நடுங்குகின்றன’  
என்பது போன்ற  
துயர்மிகு வரிகளை  
இன்றிரவு நான் எழுதலாம்.  
இரவுக் காற்று  
வானில் சுழன்றுப் பாடுகின்றது.  
  
துயர்மிகு வரிகளை  
இன்றிரவு எழுதலாம்.  
நான் அவளை நேசித்தேன்.  
சில சமயம் அவளும்  
என்னை நேசித்தாள்.  
  
இன்றுபோல் இருண்ட இரவுகளில்  
அவளை நான் அணைத்திருந்தேன்.  
விரிந்த வானத்தின் கீழ்  
மீண்டும் மீண்டும் முத்தமிட்டிருந்தேன்.

அவள் என்னை நேசித்தாள்.  
சிலசமயம் நானும் அவளை நேசித்தேன்.  
கரிய பெரிய அவள் விழிகளை  
நேசிக்காமல் இருக்க எப்படி இயலும்?

அவள் இல்லை என்பதை நினைக்கும் போது  
அவள் இழப்பை  
என் உள்ளம் உணரும் போது  
இன்றிரவு நான் எழுதலாம்.

இரவின் இருட்டு அவள் இல்லாமையால்  
இன்னும் சுடர்வது கண்டு  
புல்வெளியின் மீது பனி வீழ்வது போல்  
கவிதைகள் உள்ளத்தின் மீது படிகின்றன.

காதலினால் அவளை அடைய முடியவில்லை.  
அதனால் என்ன?

இரவு உடைந்து சிதறிவிட்டது.  
அவள் இல்லை அவ்வளவு தான்.

தொலைவில் யாரோ  
பாடிக் கொண்டிருக்கிறார்கள்  
ஆம். தொலைவில்.  
அவள் இழப்பை ஏற்க  
என் உள்ளம் மறுக்கின்றது.

அவளை அடைந்து விடவேண்டுமென்று  
என் பார்வை அவளைத் தேடுகின்றது.  
உள்ளமூம் ஏங்குகின்றது.  
அவளோ இல்லை.

முன்பு போலவே,  
...அதே இரவு, அதே மரங்களை  
வென்மையாக்கிக் கொண்டிருக்கின்றது.  
நாமோ மாறிவிட்டோம்.

இப்போது அவளை நான் நேசிக்கவில்லை.  
உண்மை தான்.  
ஆனால், எவ்வளவு நேசித்தேன்!  
அவள் செவிகளை அடைய  
காற்றறையும் துழாவியதே என் குரல்!

இன்னேருவனுக்கு.  
இனி அவள் இன்னேருவனுக்கு.  
முன்னர் நான் இட்ட  
முத்தங்களை போல்  
அவள் குரலும்  
அவள் உடலும்  
விரிந்த அவள் விழிகளும்.

அவளை இப்போது  
நேசிக்கவில்லை. உண்மைதான். ஒரு வேளை,  
இப்போது நேசிக்கின்றேனோ?  
காதலில் ஆழந்திருப்பது சிறிதுநேரம்.  
மறப்பதற்கோ நீண்ட நெடுங்காலம்.

இது அவள் எனக்குத் தரும்  
கடைசித் துன்பமாக.  
இவையே நான் அவஞக்கு எழுதும்  
கடைசி அடிகளாக இருந்தபோதும்  
அவள் இழப்பை ஏற்க  
உள்ளம் மறுக்கின்றது.  
ஏனெனில், இன்றுபோல்  
இருண்ட இரவுகளில்  
அவளை நான் அணைத்திருந்தேன்.

○

## பண்டாரி நிலைப்பாடு :

### ‘இன்னலுற்ற ஈழத் தமிழர்களை மேலும் இன்னல்பட வைத்தது’

இனவாதச் சக்தியில் எழு முடியாத மிருகமாய் வீழ்ந்துக் கிடக்கும் ஜே. ஆர். ஜெயவர்த்தன அரசு தமிழர்களுக்கு எதிரான தாக்குதலில் இராட்சச வேதத்தோடு எடுப்பட்டுள்ளது. இந்த இலங்கை அரசைப் பற்றியும் இலங்கைத் தமிழர் இனச்சிக்கல் பற்றியும் இந்திய அரசுக்கு தீர்மானமான-தெளிவான கொள்கை முடிவில்லை.

இந்திய அரசின் இந்தக் குழப்பமிக்க நிலைக்கு இந்திய அரசின் வெளியுறவுச் செயலளாராக இருந்த ரொமேஷ் பண்டாரிக்கு பெரும் பங்குண்டு.

இன்றைக்குத் தமிழர்கள் என்றென்றுமில்லாத அளவிற்கு இலங்கை இராணு வத்தால் சின்னுவின்னப்படுத்தப்பட்டு, இத்தம் சிந்தனும் இருபுக்களைச் சுமக்கவும் நேர்ந்துர்ணமைக்கு இந்திய அரசின் இலங்கைப் பற்றிய கொள்கையும் ஒரு முக்கிய காரணமாகும்.

இந்திய அரசின் சார்பாக ரொமேஷ் பண்டாரி எடுத்த இலங்கைப் பற்றிப்பிலே எவ்வளவு சீரழிந்தது என்பதை இந்தக் கட்டுரை அப்பலப் படுத்துகிறது.

‘தி டைம்ஸ் ஆஃப் இங்டியா’ நாளித்தில் 1987 மே மாதம் 18, 19 தேதிகளில் பிரபுல் பிட்வாப் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் கருத்தாக்கம் இது.

ஆங்கிலக் கட்டுரையின் கருத்தைத் தமிழில் தருபவர்:  
ஜே. சாந்தாராம்.

□

இலங்கையில் திரும்பத் திரும்ப நிலவும் மோசமான நிலையால் புதுதிலவி தற்போது தன் பரிசீலனையை தொடங்கியது. அதே நேரத்தில் பத்திரிகைகளில் சென்ற வாரம் பிழியில் டந்தக திஹர் ராணுவ அதிரடிப் புரட்சிக்கு அமெரிக்கா ‘பரிபூரண ஒத்துழைப்பு’ நல்கி உள்ள செய்தி மறைக்கப்பட்டது.

ஒரு வேளை இந்த இருவேறு சம்பவங்களும் ஒரே சமயத்தில் நடந்தவைகளாக கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் பத்திரிகைகள் செய்திகளின் பின்னணியில் தடுக்கப்பட்டு ‘முடு திரை கீழ்’ உள்ள கதை என்ன?

அந்தக் கதை ஜெனரல் வெர்னன் வால் டெர்ஸ் பற்றியது. தற்போது ஐ நாலில் அமெரிக்கத் தூதராக இருக்கிறார். பிழியில் திஹரப் புரட்சி நடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் வால் டெர்ஸ் அங்கே விழுப்பம் செய்திருந்தார். இவர் அமெரிக்க அதிகார

பீடத்தில் சாதாரண நபரால்ல; நீண்ட நெடுங்காலமாக இவரொரு ‘பயங்கரமிக்க ராஜை தந்திரியாக’ விளங்கி வருபவர். கடந்த இருபது வருடங்களாக பூமி கோளத்தின் பவு வேறுபட்ட பகுதிகளுக்குச் சென்று கலகங்களைத் தூண்டி விடுவதும், கொலைக் குறை மிக்க வண்முறைகளை ஊக்குவிப்பதும், மக்கள் எதிர்பூரட்சி செய்ய வழி வகுப்பதும், பொது அரசியலை முடமாக்குவதுமான ஈசை செயல் களில்தான் இவர் வாழ்கிறார். மேலும் இவர் மறைமுக குழிபறிப்பு, மற்றும் ஆட்சிக் களிழப்புக் கலைகளில் கைதேர்ந்தவர் என்பது மட்டுமல்ல; ஐ.நாலில் பண்புரிய செல்வதற்கு முன் உலகின் பல பகுதிகளில் ஜனுதிபதி ரீகனின் தூதராய் இருந்தவர்.

மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் முற்போக்கு மற்றும் தேசிய அரசாங்கங்களை அகற்றி அவற்றிற்குப் பதிலாக அமெரிக்கப் பொம்மை அரசை நிறுவுதல் அல்லது

...அதே சமயத்தில் இலங்கை அதன் 'ராணுவ வெறி நோக்கங் களுக்காக தினிக்கப்பட்ட ஒருதலையான சார்புத் தன்மையைக் கைகொண்டு, மேலை, இஸ்ரேலிய, பாகிஸ்தானிய ஆயுத கேந்திரங் களைக் கட்டிப் பிணைத்துக் கொண்டிருக்கிறது. மூன்று மாதங்களாக பாகிஸ்தானிய வெடிகுண்டுகளே யாழ்ப்பாணம் முழுவதும் வீசப் பட்டன.

மேலை நாடுகளைச் சார்ந்திருக்கும் படியான அரசுகளை நிர்மாணித்தல், ஆசிய இவற்றையெல்லாம் எப்படி எப்போது செய்வது என்ற கலைகளில் 'முதிர்ந்த அனுபவம்' ஜெனரல் வால்டெர்ஸின்று உண்டு. 1965-ல் பிரேசிலில் நடந்த கலகத்திலிருந்து, ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் வத்தின் அமெரிக்கா வரை பெருக்கெடுத்தோடும் ரத்த வெள்ளத் தில் இவரின் உழைப்பின் பங்கைக் காணலாம். என்னற்ற நாசச் செயல்களினேடு இவரது பிணைப்பு, வல்லரசுத் தன்மையை வளர்த்துக் கொள்வதும், தேவைப்பட்டால் வன்முறையைக் கையாள்வதுமான வாழிஷ்டனின் நவீன திட்டத்தை மேலும் மேலும் அழகுப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது.

ஸ்ரீவல்கா மற்றும் இந்தியாவின் மனித குலப்பிரச்சினைகளை ஜெனரல் வால்டெர்ஸ் எப்படி சம்பந்தப்படுகிறார்? 1934 டிசம்பரில் அவரது இலங்கை விழும் பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வெளியான போதிலும் ஏன் ஒருவர் கூட, குறிப்பாக இந்திய வெளியுறவு அதிகாரிகள் வாய் திறக்கவில்லை?

இவற்றிற்கு ரத்தினச் சுருக்கமாய் பதில் சொல்வதானால், தெற்காசிய முழுவதின் மீதான அமெரிக்காவின் நேசத்தையும், ஞானத்தையும், மற்றும் அதன் தந்திரோபாயத்திட்டங்களையும் அறிந்துக் கொள்ளாமல் இலங்கைப் பற்றிய இந்தியக் கொள்கையை நாம் ஆய்வு செய்ய முடியாது;

இவற்றிலிருந்து ஜெனரல் வால்டெர்ஸின் பாத்திரத்தைப் பிரித்துப் பார்க்க முடியாது; அவரது ராஜதந்திர ஆக்கினைகளின் படலம் இன்னும் நிறையவே இருக்கிறது.

அதை இந்தியாவிலிருந்தே ஆரம்பிப்போம்; இலங்கைக்கான இந்திய அயலுறவுக் கொள்கை 'கெடுபிடிகளின்' உச்சக்கட்டத்தை அடைந் திருக்கிறது. வெளியிலிருந்து ஆயுதம் தருவிக்கப் பட்டு யாழ்ப்பாணம் முழுமையும் ஆயுத முனையின் சீமீ அடக்கப்படுவதைப் பார்த்தும், அங்கே ஒருவாகும் ரத்தப் பாதைகளைக் கண்டும், இந்தியா தீர்வை நோக்கிய தன் திட்டங்களைப்படியும் இப்படியுமாகத் மாற்றி தத்தளிக்



ரோமேஷ் பண்டாரி

கிறது. இந்த கொள்கை ஸ்திரமற்ற, தன்மையே 'தமிழ் மக்களுக்கு ஆகராவு, என்றும், இந்தியா அரை மனதோடு, இலங்கை அறிவித்துள்ள திட்டங்களை அங்கீகிரித்தல் என்றும் சந்தர்ப்பவாத ஊசலாட்ட நிலைக்கு தள்ளியிருக்கிறது. கொள்ள கூட பிடிதளர்ந்துப் போன இந்தியா ஸ்ரீவங்காவின் நடிப்பை சிறி தளவு வேணும் நம்புக்கூடிய பரிதாபத்திற்கு ஆளாகியிருக்கிறது. ஆயுதமேந்தி போராடி நாட்டின் வடபகுதி கையராணுவம் பாழிடிப் புக்கு உள்ளாகாமல் பாதுகாத்து வரும் போராளி அமைப்புகளுக்கு மாற்றுக் கிரும்பவும் மிதவாத தமிழ்நாட்டையூக்கிய விடுதலை முன்னணியையீடு விரும்புகிற அளவுக்கு இந்தியா நம்பிக்கையிழந்து கொள்கை வலுவிழந்துப் போயுள்ளது.

சென்ற நான்கு வருடங்களாக புதுயில்லி தனது அயலுறவுக் கொள்கையை பல்வேறு சந்தர்ப்பங்களில், பலபல வழிகளில் வெளி படுத்தி வந்துள்ளது. ஆனால் இந்த நெடிய காலத்தை ஜூலை 1983-இருந்து 1984-ன் இறுதி வரை, 1985ன் தொடக்கத்திலிருந்து இன்று வரை என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கவாம். முதல் கட்டக் காலத்தை திருமதி. இந்திரா காந்தியும், அவரது வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் திரு. ஜி. பார்த்தசாரதியும் ஆக்கிரமித்திருந்தார்கள். அதன் பிந்திய காலம் திரு. ராஜீவ் காந்தியின்

தமிழ் மக்கள் மீதான ராணுவத் தாக்குதல்களுக்கான காரணங்களால் ஜெயவர்த்தன முன் வைத்த ‘விநாசகரமான அரசியல் நியாயங்களுக்கு’ இந்தியா எதிர்ப்பு தெரிவிக்காமல் அங்கே அரசப் பயங்கரவாதம் தீவிரம் பெற்றிருந்த ‘அசரப் பொழுது’களில், கூட வாய்மூடி மௌனம் சாதித்தது.

மேற்பார்வையின் கீழ் வடிவம் பெற்று திரு. ரோமேஷ் பண்டாரியின் பொறுப்பில் விடப் பட்டது. பண்டாரி 1985 பிப்ரவரியிலிருந்து 1986 மார்ச் வரை அயலுறவுத் துறைச் செயலராக இருந்தவர். அதன்பின் வெளி விவகாரங்களை ஆலோசிப்பதற்கென்று அமைக்கப்பட்டுள்ள அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்றார்.

சமநோக்கில் காண்போமானால், முதல்கட்டக் காலத்தில் இந்திய அயலுறவுக்கொள்கை நிலையுறுதியோடு காணப்பட்டது. ஆனால் இரண்டாவது காலக்கட்டத்தில் அது நிலை குறைந்துப் போன பலவீனத் தோற்றுத்தையே அளிக்கிறது. இந்தியத் தறப்பிலிருந்து வேண்டுமென்றே உண்மை நிலையை மறைக்கிற கருத்துப்புரட்டல் அறிக்கைகளே வெளிவருகின்றன. பண்டாரி நிலைப்பாட்டில் பொதிந்துள்ள காரியச்சிருத்தையும், இனக்கமான கருத்துக்களை ஒன்று சேர்க்கிற ஜோடனை நேர்த்தியும், நியாயத்தை புறந்தள்ளிய அனுகுமுறையை மேம்படுத்துவதில் காட்டும் காரமையும், இந்திய நலன்களுக்கு பாதகமாகவே உள்ளன. மேலும், அமைக்காவோடு ‘கைகுலுக்கக் கொள்ளும்’ விதத்திலேயும் அமைந்துவள்ளன.

பண்டாரி நிலைப்பாட்டில் பல்வகை அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன: அதில்— முதலாவது : தமிழ்ப் போராளி அமைப்புகளை ‘அன்போடு அனுகி’ அவர்களை மிதவாதத் தளம் நோக்கி தள்ளுதல்; அதன்மூலம் அவை கொழும்போடு நிபந்தனையற்ற சமரசங்களை மேற்கொள்ள வழிவகை செய்தல்.

இரண்டாவது : போராளி அமைப்புகளில் சிலவற்றிற்கு ‘கொம்பு சிவிட்டு’ வேறு சிலவற்றோடு மோத வைத்து அவற்றிடையே முரண்பாடுகளை வளர்ப்பதனாடாக எல்லா அமைப்புகளையும் உழிழ்த் தேசிய ஜக்கிய முன்னணியின் மிதவாதப் போக்குகளுக்கு எதிராக முன்னிறுத்துதல்.

மூன்றாவது : இலங்கை அரசுக்கும், போராளி களுக்குமில்லையே ‘பத்தியஸ்தர் பாத்திரத்தை வகுக்கும் அதே சமயம் நெருக்கடி காலங்களில், இலங்கைகளும் கை கொடுக்கும் ஆபத்பாந்தனாக’ இருந்தல்.

**நான்காவது :** அரசியல் ரீதியில் தமிழ் மக்களை நிராயுதபாணியாக்கி, அவர்களின் எதிர்ப்புணர்ச்சியைக் கூர்மழுங்கடித்தல். இதுதி முத்தாய்ப்பாக—பண்டாரி நிலைபாடானது சகிப்புத் தன்மையிலும், மேலையூரும் சக்திகளின் செல்வாக்கு இலங்கையில் பலம் பெறுவதை ‘பார்க்க’ மட்டுமே செய்கிற கையாலாகாத்தனத்திலும் நங்கூரம் பாய்ச்சி யிருக்கிறது. இதில், பகிரங்கமாய் பல்கிப் பெருகியுள்ள அமெரிக்க ராணுவ செல்வாக்காலும், இல்லேரல் மொசாத்தின் உளவுஸ்தாபனத்தின் தொடர்பாலும் இலங்கையின் ‘ராணுவ வலிமை’ அதிகாப்பதும் அடங்கியுள்ளது. மேலும் மேற்கட்டிய கொலைக்காரர்க்கூவிப் படைகள் மூலங்காவிற்கு ராணுவப் பயிற்சியையும் அளித்து வருகின்றன.

இந்த நிலைமையின் பல்வேறுன உள்ளடக்கக்கூறுகளை வரிசைப் படுத்துதல் எளிதானதே.

○ 1985-ல் திம்பு பேச்சு வார்த்தையை இந்தியா பொறுப்பேற்று நடத்தியது.

○ அதில் ஆயுதமேந்திய போராளி அமைப்புகளை பங்கேற்கச் செய்தது.

○ 1985 ஆகஸ்டில் தமிழீழ விடுதலைப்புளி கள் அமைப்புக்காரர்ந்த ஏ. வி. பாலசுங்கத் தையும், மற்றும் சமுத்தமழர் பாதுகாப்பு பேரவையைச் சீர்ந்த எஸ். சு. சந்திரஹாசனையும் நாடுகடத்தியது. (பிறகு பாலசுங்கத்தை வெளியேற்றும் உத்தரவு வாபஸ் பெறப் பட்டது.)

○ இந்தியாவின் ஆதரவு முதலில் தமிழீழ மக்கள் வடுதலைக் கழகத்தற்கு (TSLP) இருந்தது. பற்று தமிழழ வடுதலை அமைப்பற்று (TETP) தறபட்டது. அதனைப் பழுழ வடுதலைப்புள்ளி அமைப்பிற்கு (LTTE) தறபட்ட ஆதரவு இன்றைவு தொடாக்கறது, அலைமக்காலத்துவருந்து சமுக்கள் புரட்சிகர வடுதலை முன்னணக்கும் (TamilF) ஆதரவு தருகிறது.

○ தீர்வுக்கான திட்டத்தின் ‘C’ பிரிவை சுத்தமின்றி குழி தோண்டிப் புதைத்தது.

○ தாயகம் பற்றி சில ‘மகோன்னத விளைக்கங்களை’க் கூறி ஆயுதமேந்தியுள்ள

ரத்த வன்முறைகளைத் தடுக்க முடியாத அல்லது ராணுவத் தீர்விற்குத் தொடர்ந்து 'வால் பிடிக்கிற' சித்தாந்த அவலங்களையே பண்டாரியின் நிலைப்பாடு தன்னுள் கொண்டுள்ளது.

போராளிகளை நிராயுதபாணிகளாய் மாற நிர்ப்பந்தம் செய்தது.

○ இலங்கை அரசின் தெளிவற்ற, நிச்சய மில்லாத, 'மாகாணத் தன்னுட்சி பற்றியதான் திட்டங்களுக்கு' போராளி அமைப்புகளை அடமானம் போக வைப்பதற்கான எல்லா வழிமுறைகளையும் கடைப்பிடித்தது.

○ பிறகு போராளிகளை கைது செய்து 'அரசியல் சித்து விளையாட்டு' ஆடியது.

இவையெல்லாம் தமிழ்ப் போராளிகளை அரசியல் ரீதியில் ஊனப்படுத்தி வளிமை குன்றச் செய்வதிலும் ஆயிரக்கணக்கில் மனித சாவுகள் நடந்தேற வாய்ப்பளிப்பதிலும், வாரவா? என்றிருக்கும் கொடுரு யுத்தச் சூழலில் ஜெயவர்த்தனாவின் ஆயுத பலாத்காரத்திற்கு போராளிகள் அடிபணைந்து போவதனுடாக குறைந்த பட்சத் தேவை களுக்கூட்ட அரசிடம் பேரம் பேசக்கூடிய அரசியற் கேவலச் சூழ்நிலையை உருவாக்குவதி லும்' இலைமுறை காயாக' பெரும் பங்காற்றுவனவாய் உள்ளன.

விஞ்ஞானப் பூர்வ பார்வையில் இலங்கைக் கான இந்திய கொள்கையில் இரண்டு அம்சங்களே தலைதுக்கி உள்ளதைக் காணலாம். முதலாவது, தமிழ் மக்களின் நியாயமான தேவைகளுக்கு இலங்கையின் சட்ட வரைவிற் குட்பட்டு பாதுகாப்பு அளிப்பது. அடுத்தது, இலங்கைக்குள் வல்லரசு சக்திகளின் வருகை யையும், விஸ்தரிப்பையும் தடுப்பது. இதில் முதல் அம்சமே பண்டாரி நிலைப்பாடின் படுதோல்லிக்கான சரியான நிறுப்பனமாய் இருக்கிறது.

இரண்டாவது அம்சத்திலும் தவறிய இந்திய அயலக்க் கொள்கையின் 'அதல பாதாள வீழ்ச்சிக்கான தலையாய்க் குற்றமே.

பின் வருவனவற்றையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 1944-விறுந்து மொசாத் தின் நூற்றிற்கும் மேற்பட்ட கைகளிப்படையினர் ஆயர்க்கணக்கான இலங்கை ராணுவத் துருப்புகளுக்கு கொண்டுமுறைகளை பயிற்சியித்தார்கள். இலங்கை உயர்மட்ட பிரத்தியோகச்சயற்குமுன்னருக்கும் பயற்றியளத்தார்கள். இந்த 'யுத்தர்மயக்க' செயல்களுக்கு ஜெயவாததனாலே சொந்த

மக்னே தலைமைப் பொறுப்பேற்றிருந்தார். கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக மொசாத் தின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 140 மேல்நாட்டுக் கூல்ப்படையினர் ராணுவப் பயிற்சியளிப்பில் ஈடுபடுத்தப்பட்டார்கள். இலங்கை அரசின் அருங்பாலிப் புடன் விசேஷ கூலிப் பிரவுகள், பேரழிவுகளை விளைவித்தன. நீசத்தனமான எதிர்ப்பாட்டி நடவடிக்கைகளையும் மேற்கொண்டன. சென்ற நான்கே வருஷத்தில் இலங்கை ராணுவத் தினரின் எண்ணிக்கை ஜூந்து மடங்காக அதிகரித்து இப்போது 10,000 பேர் உள்ளனர். ராணுவம் இப்படி பெருமளவு ஊதி பெருத்து குற்பாய் கடந்த இரண்டரை வருஷ காலத் தில்தான்.

அதே சமயத்தில் இலங்கை அதன் 'ராணுவவெறி நோக்கங்களுக்காக' தினிக் கப்பட்ட ஒரு தலையான சார்புத், தன்மையை கைகொண்டு, மேலை, இல்ரேஸிய, பாகிஸ்தானிய ஆயுத கேந்திரங்களை கட்டிப் பிணைத்துக் கொண்டிருக்கிறது. மூன்று மாதங்களாக பாகிஸ்தானிய வெடிலுண்டுகளேயாழ்ப்பாணம் முழுவதும் வீசப்பட்டன. மேலும் பாகிஸ்தான் அதன் சொந்த மண்ணேயே 150-க்கும் மேற்பட்ட இலங்கை விசேஷ ராணுவப் பிரிவின் ரூக்குப் பயிற்சியளித்தது. திருகோணமலையில், நிறுத்தப்படும் அமெரிக்கப் போர்க்கப்பல் களுக்குத் தேவையான எரிபொருள் தருவதற்கு சம்பிரதாய ரீதியில் ஒரு ஓய்ந்தத்தை வெற்றிகரமாய் நிறைவேற்றி இலங்கை அதன் 'அமெரிக்க விசுவாசத்தை' உகிற்கு பறை சாற்றியது. மேலும் இப்போது பாசில்தானிய விமானிகள் இலங்கை விமானங்களில் சென்று ஆகாயத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருவதால் யாழ்ப்பாணம் ரத்தக் காடாய் காட்சியள்கிறது. தினம் தினம் ஏராளமானேர் பச்சைப் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

இலங்கையின் உருவ அளவை வைத்து அன் ராணுவ செல்வாக்கை முக்கியத்துவ மற்றதாய் குறைத்து மதிப்பிடுசெய்யமுடியாது. யேற்குலகம், மொசாத் தின் உளவு ஸதாபனத் தினாடாக இலங்கை ராணுவ சக்திகள் மது மேற்கு ஆதிகக்த்தைச் செய்தி வருகிறது. தொடக்க நிலையிலிருந்து ஜெவைறை நெருக்கடி மிகுந்த நிலையை மேற்கூடத்திய நாடுகளுக்கும், இலங்கைக்கும் உள்ள பராய்பாயமாகக் பரஸ்பர தொடர்புகள் இலங்கையில் ராணுவத்திற்கும், அரசியலுக்குமின்றள்ள உறவை

மேலைய, இஸ்ரேவிய ஆதிக்கச் சக்திகளின் திட்டமிட்டச் சதி வேலைகள் இலங்கையில் 'நீடித்து' வருவதும், தெற்காசியா முழு வதிற்குமான இலங்கை அயலுறவுக் கொள்கையில் பல 'கொடிய' மாற்றங்கள் நேர்ந்திருப்பதும் நமது ஆழ்ந்த கவனத்திற்குரியவனவாய் உள்ளன.

புனரமைக்கும் 'வஞ்சக முயற்சிகளில்' தீவிரம் காட்டத் துணைபுரிகின்றன. அதுமட்டுமின்றி ராணுவம் அதன் பிரத்யேக செயற்பாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான காரிய சாத்திய வழிகளையும் அமைத்துத் தருகின்றன.

இலங்கையைப் பற்றிப் பிடித்திருக்கும் இந்த மேலையராணுவச்செல்வாக்கை, பதற்றம் தணிந்த நெகிழ்வான குழநிலையில்கூட உதற்றித் தள்ள முடியாது. ஏனென்றால், உண்மையில், மொசாத் மற்றும் மீற்றுக்கூட ஆனாலும் சக்திகளே இன்றைய ஸ்ரீலங்கா ராணுவத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத் தில் போர் நடந்தாலும் சரி, போரற்றச் சூழல் நிலவினாலும் சரி, தங்களின் மேலாதிக் கத்தை இழக்க அவர்கள் சிறிதும் விரும்ப மாட்டார்கள் என்பது நிச்சயம்.

தமிழ்மக்கள் மீதான ராணுவத் தாக்குதல் களுக்கான காரணங்களாய் ஜெயவர்த்தனு முன் வைத்த வீநாசகரமான அரசியல் நியாயங்களுக்கு' இந்தியா எதிர்ப்பு தெரிவிக் காமல் அங்கே அரசு பயங்கரவாதம் தீவிரம் பெற்றிருந்த அசரப் பொழுது' களில் கூட வாய்மூடி மௌனம் சாதித்தது.

முன்னதாக தமிழ்ப்போராளிகளை 'பிரிவினைவாதிகள்' என்றும் 'ஸ்ரீலங்காவின் ஒருமைபாட்டை குலைக்க ஆயுதமேற்றிய கொள்ளலாக்கள்', என்றும் கொழுப்பு வசை பாடி வந்தது; ஆனால் இரண்டு வருடங்களாக 'பயங்கரவாதிகள்' என்று வள்மையாய் கண்டனம் செய்து வருகிறது. இந்த மாற்றம் அதன் அப்பாவித்தனத்தை அல்லது காரிய வாதத் தன்மையையே குறிக்கிறது.

'பயங்கரவாதம்' இன்றைய மேற்கத்திய சித்தாந்தத்தின் படைக்கருவிகளில் கொடுரேத் திலும் கொடுரோமான கருவியாகும். அது பழி வாங்கும் எல்லா பதில் நடவடிக்கைகளையும் நியாயப்படுத்துகிறது. அகதி முகாட்கள், மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள் மீதெல்லாம் குண்டு வீசுதல், சித்திரவதை செய்தல், நாடு கடத்துதல், மறைமுகமாய் உளவற்றல் என்று ஜெனிவா உடன்படிக்கையை முற்றிலும்

நிராகரித்து பயங்கரவாதம் பல கொடிய ரூபங்களில் கோர நார்த்தனமிடுகிறது.

பயங்கரவாதத்தின் உச்சத்தில், மனிதன் மிருகநிலைக்கு தாழ்ந்து போகும்போது, யார் தாக்கப்படுகிறார்களோ அவர்கள் பக்கமே நியாயமிருக்கும். ஏனென்றால் மனிதாபிமான மற்ற செயல்கள் நாகரிகத்தின் மீதான களங்களாகும்.

பாலஸ்தீனிய அகதிமுகாம்களில் இஸ்ரேல் நடத்தும் காட்டுமிராண்டித்தனமான கொலை பாதகச் செயல்களை பயங்கரவாதத்தினுடைய 'பாசாங்குத் தனத்தின் குரூ சாட்சியாக' கொள்ளலாம்.

இந்த மேற்கத்திய 'ராணுவமயமாக்கும்' சித்தாந்தத்தோடு தனக்குள் 'இதயப்பூர்வ மான ஒட்டுறை', வெளிப்படுத்திக் கொள்வதையே பண்டாரி நிலைப்பாடு தனது சாராம் சமாக கொண்டிருப்பதால் அது சய அதிகாரத் திற்கான தமிழ்ப் போராட்டம் 'அரசியல் ஊனம்' அடையவே துணை செய்கிறது.

இவ்விதமாய் இரண்டரை வருடங்களாக இந்தியா வரித்துக் கொண்டுள்ள இலங்கைக் கான அயலுறவுக் கொள்கையின் தொலை நோக்கற்ற, ஸ்தூலமில்லாத, முரண்பட்ட பிறபோக்குத் தன்மைகள் அதன் ஆதார குணுமசம்பற்றி விவாதிக்கத் தூண்டுகின்றன.

நிகழ்ச்சிகளின் கதிப்போக்கில் அவ்வப்போது நடந்த பல திடீர் மாற்றங்களினால், இந்தியாவோடு கொழும்புக்கும் மற்றும் இலங்கைத் தமிழருக்கும் இருந்த உறவு பாதிக்கப்பட்டது. இதனால் கொழும்பும் போராளிகளும் ஒருவருக்கொருவர் முரண் பட்டு நடத்திக்கொண்ட அறிக்கை-மோதல் களின் வெளிப்பாடு, இந்தியா விரும்புகின்ற 'சமாதான திசைவழிக்கு' எதிராய் எழுந்த முயற்சியாய் முடிந்தது. பேச்கவார்த்தையிலீடு பட யாரை வேண்டுமானாலும் அனுப்பலாம் என்கிற போக்கும் இங்கு நலவுகிறது—(இந்தப் பொறுப்பில் புதிதாய் நியமிக்கப்பட்டிருப்பவர் திரு. தினேஷ்சிங்) மேலும் தமிழ்ப்போராளி களைக் கையாணும் விதத்திலும் இந்தியா மன

இப்போது பாகிஸ்தான் அமெரிக்காவின் 'மிகுந்த பாராட்டுக்குரிய 'கைப்பாலை' என்ற அந்தஸ்தை எய்தியுள்ளது, அமெரிக்க மத்திய அதிகாரத்தின் எல்லை பெரசியன் வணகுடாவலிருந்து தாய்லாந்து வரை பரந்து விரிந்திருக்கிறது.

ஊசலாட்டம் கொண்டிருக்கிறது. ஆனால் மிதவாதப் போராட்டக் குழுக்களோ முரண் பாடுகளில் உறைந்திருக்கும் இந்தியக் கொள்கைக்குப் புகழாரம் சூட்டி வருகின்றன.

ஆனால் இந்தியக் கொள்கையின் முன்னுக்குப்பின் முரணான், தொடர்பறுந்த நிலை 'வெளியர்ங்க காட்சியாகவே' தெரிகிறது. இந்தக் காட்சியின் பின்னணியில் கொள்கை மீது 'படிப்படியான மாற்றங்கள்' ஏற்படுத்திய நாசவளைாய் பண்டாரியின் நிலைப்பாடு வீரிய மிஹந்து, வீழ்ச்சியடைந்ததையும் உணர முடிகிறது. மேலுமிந்த வீழ்ச்சியின் நான்கு உள்ளார்ந்த தொடர்ச் செயற்பாடுகளையும் அறிய முடிகிறது. அவை:

(1) நீண்டகாலமாய் மறைத்து வைத் திருக்கிற அல்லது பகிரங்கமாய் வெளிக் காட்ட முடியாதிருக்கிற கொழும்பு மீதான தன் 'அளப்பரிய நேசத்தை' முன்னிட்டு, இந்தியா கொழும்பின் விருப்பப்படியே பிரச்சினைக்கான தீர்வின் 'கஷ்ட சாத்தியத்தை' தமிழ்ப் போராளிகள் ஏற்றுக்கொள்ள கட்டாயப் படுத்தியது.

(2) இலங்கைக்குள்ளாகவே சுயாட்சியை நிறுவ எழுந்துள்ள தமிழ்ப் போராட்டத்தின் திவிரவாத அரசியல் தளத்தை நொறுக்கிச் சிதைத்து முடமாக்குவதோடு அதனுடைய போராட்ட நியாயங்களின் 'ஒரு குறிப்பிட்ட தூரம் வரை' அங்கீகிக்க மறுத்ததின் மூலம் தனது கொள்கையின் 'தந்திர சாகச ஏய்ப்பை' நிறைவேற்றியது. போராளி அமைப்புகளில் சிலவற்றை 'சென்று வர ம் கோஷமெழுப்பும் போக்கிளாய்' உருவகப்படுத்தி புறக்கணித்த அதேசமயம் வேறு சில அமைப்புக்களை 'சர்யான நிலைகொண்டுள்ள வீரதீர்களாய்' கருதி அவற்றிற்கு பெருத்த ஆதரவளித்தது. இதனால் போராளிகளை பயங்கரவாதிகள் என்றழைத்து வரும் கொழும்பின் வெறி நோக்கங்களுக்கு துணைச் சென்றது.

(3) ரத்த வன்முறைகளை தடுக்கமுடியாத அல்லது ராணுவத் தீர்விற்கு தொடர்ந்து 'வால் பிடிக்கிற' சித்தாந்த அவலங்களையே பண்டாரியின் நிலைப்பாடு தன்னுள் கொண்டுள்ளது. இது, கடைசிவழியாய் ஜெயவர்த்தனு அரசு 'பரிசுத்த ராணுவ சாகசத்தில்' ஈடுபட சிபாரிசு செய்வதை குறிக்கவில்லை; என்றாலும், என்

னற்ற தமிழ் மக்களை உயிர்ப்பவி கொண்ட இலங்கையின் ரத்தவெறிக் கொள்கையை கடுமையாய் எதிர்க்க வக்கற்றுப் போனது.

(4) இந்த அம்சம் 'நாசகார ஆக்கிரமிப்பு அரசியின்' பூவுலக நோக்கங்களைப் பற்றிய தாரும். மேலாதிக்க உலக சாம்ராஜ்யத்தை நிறுவ முயலும் மேற்கூத்திய மற்றும் இல்லேவிய ஆடிசிப்பீடங்களின் பேராசைக்குழு ஜெயவர்த்தன அரசு தனது தேசம் முழுவதையும் அடக்க வைத்தது. கொழும்பின் இந்த அயலு நவுக் கொள்கை மேலைய நாடுகள் மீதான 'படுபயங்கரமான பக்கச் சாய்வை' கொண்டுள்ளது. இதை கடுப்பதற்குரிய பயனுள்ள தீவிர முயற்சிகளை புதுடில்லி மேற்கொள்ளத்த வறியது. மேலும் இலங்கை தன் மேலை நாட்டுச் சார்பை பாக்லாந்து யுத்த காலத்திலும் வெளி படுத்தியது. அதோடு, கூட்டுச் சேரா இயக்கத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக இலங்கை மட்டுமே பிரிட்டிஷை ஆதரிக்கும் 'தனித்துவம்' கொண்டிருப்பதிலும் அதனுடைய மேலையச் சார்புத் தன்மை புலனுகிறது. திருகோணமலையில் எண்ணெய்ச் சேமிப்புக் கிடங்கு நீர்மாணிப்பதற்கான 'அழைப்புகள்' விடுக்கப்பட்ட நேரத்திலும், இந்துயகா சமுத்திரத்தில் அமெரிக்கா கடலாதிக்கம் கொள்ளும் விபரித்ததை எதிர் நோக்கியிருந்த போதிலும், எதிர்பார்த்ததைப் போவவே, புதுடில்லி தீவிரமான பதில் நடவடிக்கைகளை மேற் கொள்ள வில்லை. இந்துமாக்கடல் அமைதி பிராந்தியமாக அமைவதற்கு எதிரான இலங்கையின் செயற்பாட்டை முறியடிக்க புதுடில்லி செய்த சிறு முயற்சியும் தோலவியில் முடிந்தது.

அதன்பின், இல்லேவில் ஜனதிபதி 'கெய்ம் கெர்சாக்' சென்ற நவம்பரில் கொழும்புக்கு வந்த போதும், அப்போது அந்த இரு நாடுகளிடையேயான சுமார் நான்கு உடனபடிக்கைகள் வெற்றிகரமாய் நிறைவேற்றியப் பிறகும் இந்தியா இந்த விஷயத்தில் அதிக சிரத்தையின்றி அச்ட்டையாக இருந்தது.

இலங்கை அமெரிக்கத் தூதரகத்தில் (இது கொழும்பில் ஒரு வர்த்தகக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது) 'இல்லேவிய நவன பிளவு' அமைக்கப்பட்டதைக் கண்டித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காய் ஒரு 'கோபங்கைகொண்ட ஸ்கா விஜயத்தை' இந்தியா மேற் கொள்ளும் அல்லது அரபுநாடுகளுடன் இணைத்து ஒரு கூட்டு எதிர்ப்பை மேற்கொள்ளும்

என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அப்படி எதுவுமே நடக்காததுதான். இந்த வருடம், ஜனவரி மாதத்தில், இஸ்ரேலுக்கு எதிரான பல அரபு நாடுகள் நடத்திய இல்லாயிய மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் 'பேரபாயமிக்க கொழும்பு' — டெல் அவிஸ் 'நேசக்கூட்டடை' எதிர்த்து. மேலும் இவ்வகை அரசின் பல்வேறு இனவிரோக செயற்பாடுகளிலும், நரபவி வேட்டையிலும் ஜெனரல் ஜியா—வல்—ஹக் பங்கு கொள்வதை சாடி குரல்லமுப்பும் வாய்ப் பையும் பயண்படுத்தத் தவறியது.

நாச வேலைக்காரர்களால், சென்ற மாதம் திருகோணமலை நெடுஞ்சாலையிலும், கொழும்பி லும் குரூர குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்ட போதிலும், 'செயலார்வமிருந்தும் முடங்கிக் கிடக்கும்' புதுடில்லி (இப்படி சொல்வதானால்) உள்ளூரவே கண்ணீர் வடித்தது. சிங்களச் சார்பான் ஸ்ரீ வங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீவங்கா இடதுசாரிக் கட்சியும் "குண்டு வெடிப்புக் கொடுரோங்கள் இஸ்ரேல் மொசாத் தின் நாசவேலையே; இதற்கு தமிழ்த் தீவிராவா திகள் காரணமில்லை" என்று அறிவித்துள்ளன. ஆனால் தகுந்த சாட்சியங்கள் இல்லாத தால் அந்த நாசவேலைக்காரர்கள் யாரென்று சொல்வது இயலாதிருக்கிறது.

ஆனால் இந்த இரு சம்பவங்களும், மூன்றாம் உலக நாடுகளின் தலைமைப்பிடத்தை கைப்பற்ற அமெரிக்க சி.ஐ.ஏ—வும், இஸ்ரேல் மொசாத் தும் ஒரு சேர தொடர்ந்து ஆற்றி வரும் ரகசிய குழிப்பிப்பு, சீர்குலைஷ போன்ற 'அகில உலக பகுப்பு பெற்ற' பணிகளின் செயல்முறை களோடு மிகச் சரியாக பொருந்துகின்றன. நோம் கோம்ஸ்கியும் எட்வர்ட். எஸ். ஹெர்ம னும் எழுதிய The Washington Connection and Third world Fascism, பிலிப் அகியின் Inside the company மற்றும் விக்டர் மார்க்கெட்டியும், ஜான். டி. மார்க்கம் எழுதிய The CIA and the cult of intelligence ஆகிய நூல்களைப் படிப்போர் அந்தக் கோரச் செயல் முறைகளைப்பற்றி விரிவாக தெரிந்து கொள்ளாம்.

மேலைய, இஸ்ரேலிய ஆதிக்கச் சக்திகளின் திட்டமிட்டச் சதிவேலைகள் இலங்கையில் 'நீடித்து' வருவதும், தெற்காசியா, முழுவ திற்குமான இலங்கை அயலுறவுக் கொள்கையில் பல 'கொடிய' மாற்றங்கள் நேர்ந்திருப்பதும் நமது ஆழ்ந்த கவனத்திற்குரியவனவாய் உள்ளன.

இலங்கையின்—கொள்கை மாற்றங்கள்; அரசியல் தள நகர்ச்சிகள்; ராணுவ மற்றும் ரகசிய குழிச்சி நடவடிக்கைகள் ஆகியனப் பற்றியே பேசும் நமது பிரதான அறிக்கைகள் பண்டாரி நிலப்பாட்டிற்கு தெருக்கட்டத் தந்து, அதை இந்திய நலன்கள் பொருட்டு அமெரிக்க 'சித்தாந்தப் பண்ணையின் அடிமையாய்' மாறக் கூண்டும் விதத்திலேயே மறைமுகமாய் காரிய மாற்றின.

நேரடியாகச் சொல்வதானால், இந்தியாவின் அரசியல் நிலைய பலவினப் படுத்துவதையும், அதன் அதிகார வரம்பைக் குறிப்பிட்ட எல்லைக்குள் நிர்ணயிப்பதையுமே அமெரிக்க சித்தாந்த பாசறை தனது 'உயரிய' குறிக்கோள்களாக கொண்டிருக்கிறது. மேலும் மற்ற நாடுகளையும் குறிப்பாக இலங்கை, பாகிஸ்தான் போன்றவற்றை தன் டொறிக்குள் விழவைப்பது அல்லது அவற்றை தனது சித்தாந்த மண்டலத்திற்குள் கவர்ந்திருப்பது ஆகிய செயற் திட்டங்களை அமெரிக்கா வெற்றி கரமாய் நடைமுறைப் படுத்தி வருகிறது.

இப்போது பாகிஸ்தான் அமெரிக்காவின் 'மிகுந்த பாராட்டுக்குரிய கைப்பாவை' என்ற அந்தஸ்தை எய்தியுள்ளது. அமெரிக்கமத்திய அதிகாரத்தின் எல்லை பெரிசியன் வஜிகுடா விவரிந்து தாய்லாந்து வரை பரந்து விந்தி ருக்கிறது.

நவீனப் பொருளாதார உதவி மற்றும் ராணுவ உதவியளிக்கும் திட்டங்களும் அமெரிக்க சித்தாந்த செலவாக்கின் அடிப்படை அமசங்களாக உள்ளன. அதன் மற்றைய சிறப்புமசங்களில் ஒன்று, இந்தியாவின் பாத்தி ரத்தை அதன் எல்லைகளுக்குள்ளாகவே முடக்கு வதும் தொடர்ந்து புதுடில்லையே அமெரிக்கா விற்கு எதிராய் எழு முடியாத அல்லது அமெரிக்காவைச் சார்ந்து நிற்கிற நிர்ப்பந்தத் தில் வைத்திருப்பதும் ஆகும். இன்னைன்று, இலங்கையின் அரசியல் பாத்திரத்தையும், அதன் அயலுறவு கொள்கையையும் அமெரிக்க மற்றும் மேலைய நவீன ஆதிக்கச் சித்தாந்தத் தின் காலத்தில் கிடத்துவதையும் இலக்காக கொண்டுள்ளது.

கீழ்மையான தன் நலன்களுக்காக ராணுவத் தொடர்புகளையும் செல்வாக்கையும் பரவலாக்கம் செய்வதற்காக சர்வாதிகாரங்களையும் பயன்படுத்தி நிலையேயே, வைத்திருப்பதையும், இந்தியாவின் நடுநிலைத்தன்மையை இலங்கைப் பிரச்சினையில் அதன் மத்தியஸ்தர பாத்திரத்திலும், தெற்காசியாவில் அதன்

அரசியல் பாத்திரத்திலும் உறுதிப்படுத்துவதையும் அமெரிக்கா தன் உடனடிக் கடமைகளாக கொண்டு செயலாற்றி வருகிறது.

ஸ்ரீலங்காவில் ஸ்தூலமான செல்வாக்கை நிறுவுதல் அமெரிக்காவின் நெடுங்கால பேராசையாகும்.

திருகோணமலை அதற்கு சிறந்த சான்றூக இருக்கிறது. இது இயற்கை வளங்கள் நிறைந்துள்ளதால் கீர்த்தி பெற்றுள்ள துறை முகம். உயர்ந்தோங்கிய மலைச்சுழல்அதற்கு இயற்கைப் பாதுகாப்பையும் அளித்திருக்கிறது. இச் சிறப்பு தகுதிகளாலேயே இது கடலாதிக்கவா திகளின் 'லட்சியக் கனவாக' திகழ்கிறது. மேற்காசியாவிலிருந்து தெற்காசியா வழியேயான மற்றும் இந்து மகா சமுத்திரத்திலிருந்து தென்கிழக்கு ஆசியா வரையிலான பரந்து விரிந்த விஸ்தீரணைப் பரப்பின் மீது தத்தம் 'கழுகுக் கணக்கை ஊன்றி' அதிகாரம் செய்யும் 'முழு நிறைவான வசதியை' திருகோணமலை ஏகாதிபத்தியவாதிகளுக்குத் தருகிறது. இதனால் பல நாறு சுழிபிக் குடாக்களுக்கும், குவாம்ஸ் களுக்கும் சம தயான் 'கெளரவமான அந்தஸ்தை' இத்தறைமுகம் பெற்றுள்ளது. எனவே இங்கே அமெரிக்கா தன் ஆதிக்க லட்சியத்தின் கணவை நன்வாய் கானும் முயற்சி களில் இருங்கி செயல்படும் வேளாயில் 'சுருங்கிய தன்னவன்களுக்காக' இலங்கையில் துப்பாக்கியை சுழற்றியாடும் ரத்த வெறியாட்டங்களை தீவிரமாய் மேற்கொள்ளும். இது வரை அது 'மந்தந்தீவில்' ஆடின சில ஆட்டங்களிலேயே இலங்கையின் இடங்களானத் அளவுக்கு ரத்தப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் தன் வல்லரசுவாத கொள்கையை நடைமுறைப் படுத்தும் 'சதி சாகசப் பணிகளில்' சிலவற்றில் இஸ்ரேல் மொசாத் தையும் அமெரிக்கா ஈடுபடுத்தி வருவது கணக்கு.

இப்படியாகத்தான் ஜெனரல் வெர்னன் வால்டெர்லோடு இஸ்ரேலிய தொடர்புகளின் நேர்முகப் பங்களிப்பும் இலங்கையை வந்தடைந்தது. மொசாத்தின் தொடர்பு எந்த வித ஆச்சரியத்தையும் அளிப்பதாக இல்லை. ஏனென்றால்— 1981 ல் அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்களின் 'ஒளியமான () எதிர்காலத்திற்கான' ஒரு உடன்படிக்கையை செய்துகொண்டன. அதன்படியே இரண்டு நாடுகளும், மூன்றாம் உலக நாடுகள் பற்றியதான் தம் ஆதிக்க—வன்முறைக்கொள்கையில் வேறுபாடுகளாமல் 'கை கோர்த்துக் கொண்டு, தேவைப்படும் போதெல்லாம் ஓன்றின் பணி களை மற்றென்று பகிர்ந்துக் கொண்டு செயலாற்றி வருகின்றன. இந்த விதமாய் தான்

இஸ்ரேல் தூரத்து மத்திய மற்றும் தென் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, தெவான் போன்ற நாடுகளின் தீவிர அரசியலிலும், ராணுவ சாகசங்களிலும் தன் 'சுடு இனையற்ற பங்களிப்பை'ச் சொலுக்கிற வருகின்றன.

மேற்கொள்ளவற்றின் அடிப்படையில் தவிர்க்கக் முடியாதவாறு, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய முழுவதைக்குமான அமெரிக்க அயலுறவு ஆதிக்கச் சித்தாந்தங்களோடு பண்டாரியின் நிலைப்பாடு 'மணப்பூர்வ ஆதரவளிக்கு' அவற்றேஷு ஒத்தினைந்துப் போகிறது—இனி, 'பண்டாரியின் நிலைப்பாடு' உருவாக்கப்பட்ட 'வரலாற்றின் குப்பதீதாாட்டிய' ஆராய்வது வீண் வேலை, பண்டாரியின் ஆர்வமிக்க விருப்பங்களும் நோக்கங்களும் என்னவாக இருந்தன, எப்படி இருக்கின்றன என்பதுபற்றியெல்லாம் பேசுவதும் கவைக்குதவாது. இப்போது நமது மேலான கவனத்தில் கொள்ள வேண்டியது இதுவரை காலம் இல்லாத அளவுக்கு தெற்காசியாவிற்கான இந்திய அயலுறவு கொள்கையின் சர்வாம்சங்களும், அமெரிக்க சித்தாந்தத்தின் மீது பொறுந்தி குவிந்துள்ள அவை நிலையைத்தான். இந்த நிலையே பண்டாரிநிலைப்பாட்டில் பிரதிபலிக்கிறது.

இலங்கைக்கான இந்தியக் கொள்கை விழுக்கி எய்தியது மாத்திரமல்ல; அதன் சர்வாம்ச எழுக்கி வேதனையளிக்கும் வெட்கக் கேடான் வினாவுகளையும் ஏற்படுத்தியது. இது சந்தேகத்திற்கிடமின்றி, அமெரிக்க நந்திரோபாய் திட்டத்தின் பகாசரத்தன்மைக்கு எதிரில் இந்திய நலன்கள் பலி போகின்ற "மிகக் கொடிய விபத்தே", ஆகும்.

எது எப்படியாயினும்,

'பண்டாரியின் நிலைப்பாடு' கடந்தவருடம் மார்ச் மாதத்திலிருந்து எவ்வித 'சிறந்த' மாற்றங்களையும் கொள்ளாமல் தொடர்ந்து வருந்தக்கூட அதன் 'பழைய முக திசைஞ்சையே' தந்துக் கொண்டிருக்கிறது. தம் ஸ்தம்பிதத்திலிருந்து புதிய திசையில் பண்டாரிநிலைப்பாட்டின் மறுபயணம் மேற்கொள்ளப்படவே இல்லை.

புதுடில்லியில் நடக்கும் கொள்கை மதிப்பாய்வுகளும், ஆலோசனைக் கூட்டங்களும் அதன் பயணத்தின் 'மகத்தான் துவக்கத்திற்கான' சாத்தியக் கூறுகளை மழுச் செய்வதற்கு இதுவரை உதவியாய் இல்லை. பயணம் இன்னும் நிகழாதிருக்கிறது. ○

## ஒரு 'நேர்காணலில்'

### ஜெயகாந்தன்

கி. பி. அரவிந்தன்

ஆழ் வார் பேட்டை டெமளப்ரீஸ் சாலையில் ஒரு சந்து முனைத் தொடக்கத்திற்குக்கில் மாடியில் அமர்ந்திருந்தேன். முன் அறையில் நீளமான மேசையைச் சுற்றிவரப் போடப்பட்டிருந்த நாற்காலி களில் முகம் தெரியாத, வயது பேதமற்ற பலர் அமர்ந்திருந்தனர். உள் அறையில் வாச இருக்கு நேரே சுங்கான் புகைத்தபடி மிகப் பெரிய நிழற்படமாய், கம்பீரமாய் ஜெயகாந்தன்.

1960 களின் பின்னால் ஜெயகாந்தன் தன் எழுத்தின் கம்பீரத்தால் தமிழ் இலக்கிய ஆர்வலர்களை வாசகர்களை ஈர்த்தார்.

அவ்வேளையிலான ஈழத்து இலக்கியம், 1956-ல் ஸ்ரீலங்கா அரசினால் கொண்டுவரப் பட்ட தனிச் சிங்களச் சட்டத் தின் பின்னால் உத்வேகம் பெற்ற தொடங்கியிருந்தது. புதிய பரிசோதனைகள் நிகழ்த் தப்பட்டன.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப் பட்டு அதனுடாக ஈழத்து இலக்கியவாதிகள் தமிழ் இலக்கியத்திற்கு காத்தி ரமான் பங்களிப்பை ஆற்ற தொடங்கியிருந்தனர். ஈழத்து இதழ்கள் அனைத்திலும் நவீன இலக்கியம் இடம் பிடித்த துடன் 'மல்லிகை', 'சிரித்திரன்', 'போன்றதான் இலக்கிய இதழ்களும் தோற்றம் பெற்றன. அக்காலக் கட்டடத் தில் முற்போக்கு எண்ணங்

கொண்ட இளைஞர் மத்தியில் ஜெயகாந்தன் அறிமுகமானார், பிரபலமானார். ஜெயகாந்தனைப் படிப்பதென்பது அக்காலக்கட்ட இலக்கிய ஆர்வங் கொண்ட இளைஞர்களின் நாகரீகமாகவே இருந்தது.

அவரது சிறுக்கைகளும், சிறுக்கைத் தொகுப்புகளுக்கான முன்னுரைகளும் பலராலும் விரும்பிப் படிக்கக் கூடியதாயும், பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாயும் இருந்தது. இவரது எழுத்துக்கள் புதுமைப் பித்தனுக்குப் பின்னால் தமிழ் இலக்கியத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. சென்னை நகரின் பிளாட்பாரங்களும், சேரிகளின் வாழ்வும், கூவம் ஆற்றங்கரையின் அவலங்களும், நேரு பூங்காவும், சூலைப்பகுதியும் சென்றால் ரயில் நிலையம், சென்னைத் துறைமுகமும், சென்னைத் தெருக்களில் ஓடிக் கொண்டிருந்த கைரிக்ஷாக்களும் அவரது கதைக் களன்களாய் இருந்தன. அந்த மனிதர்கள் கதையின் நாயகர்களாய் இருந்தனர். இப்படி ஒரு தமிழான வியக்கவைக்கும் சென்னைத் தமிழை மிகலாவகமாய் ஜெயகாந்தன் அறிமுகப்படுத்தி தீர்க்க கொடுக்கச் சொல்லீர்களானாலும் அதற்கு நான் தயாராக இல்லை. எனது 'அவள்' வாழ்வேண்டும் எனப் பதிலளித்தார். அவரது நியாய ஆவேசமும், கர்வமும் சமூகப் பழைக்கு எதிரான போர்க்குணமும் அவரது கம்பீரத்திற்கு மெருகேற்றின. பலர் அவர்பால் ஈர்க்கப்பட்டனர்.

ஜெயகாந்தன். இவரது எழுத்துக்கள் பலரால் ஸ்ரீரணிக்கு முடியாது போயுள்ளன. இவரது 'அக்கினிப் பிரவேசம்' சிறுக்கை எழுப்பிய சர்க்கையும், வாதப் பிரதிவாதங்களும், கண்டனமும் இது வரை எந்தத் தமிழ் இலக்கிய எழுத்திற்கும் ஏற்பட்டதில்லை. அந்தக் கதையில் தவறுதலாய் 'தவறிப்' போகும் இளம் பிராய அப்பாவிப் பெண்ணைப் பற்றியும், அவளது அப்பாவித்தனத்தை தனக்கு சாதகமாய்ப் பயன்படுத்தும் பணக்கார இ 'ளாஞ்சன் பற்றியும்', சித்தரித்திருந்தார் ஜெயகாந்தன். அப்பெண் தவறிப் போவதைப் பற்றித் தாய் முதலில் பதறிப்போனாலும் உடனேயே தன் இயல்புக்குத் திரும்பித் தன் மகளின் நிலையைப் புரிந்து அவளைக் குளிப் பாட்டுவதன் மூலம் தவறைக் கழுவி மீண்டும் அவளைப் பாடசாலைக்கு அனுப்பி வைக்கிறார். இதனைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஸ்ரீரணிக்க முடியாமல் கடுமையாய் விமர்சித்தது. கண்டனம் செய்தது. இதற்கு ஜெயகாந்தன் எனது 'அவளுக்கு' (அக்கினிப் பிரவேச கதாநாயகி) கத்தியை தூக்குக் கயிற்றைக் கொடுக்கச் சொல்லீர்களானாலும் அதற்கு நான் தயாராக இல்லை. எனது 'அவள்' வாழ்வேண்டும் எனப் பதிலளித்தார். அவரது நியாய ஆவேசமும், கர்வமும் சமூகப் பழைக்கு எதிரான போர்க்குணமும் அவரது கம்பீரத்திற்கு மெருகேற்றின. பலர் அவர்பால் ஈர்க்கப்பட்டனர்.

இவரது ஈழத்திற்கான வருகை குறித்துப் பலதடவை அறிவுக்கப்பட்டது. பலராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.



இப்போது என் முன்னால் ஜெயகாந்தன் அமர்ந்திருக்கின்றார். அவரிடம் “பாலம்”, இதழையும் யாழ்ப்பாண வைத்தியசாலையை ழூலங்கா அரசு அகற்றக் கோரியதற்கான எமது கண்டன அறிக்கையையும் கையளிக்கின்றேன். அறிக்கையை முதலில் படித்த ஜெயகாந்தன் ‘எங்களால் என்ன செய்ய முடியும், அறிக்கைகளில் கண்டிப்பதன் மூலம் எதனைச் சாதிக்க முடியும்’ என்றவாறு பேசத் தொடர்த்து கீழ் அமர்ந்திருக்கின்றேன். என்னிடம் பதிலை எதிர்பார்க்காமலேயே, பேசுவதற்கு இடைவெளி தராமலேயே அவர் பேசிக் கொண்டிருக்கின்றனர். சுற்றில் அமர்ந்திருப்பவர்கள் அவர்முகத்தைபே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ‘உங்கள் பிரச்சனையை ஈழப் பிரச்சனையை’ இங்குள்ளவர்கள் சரிவரப் புரிந்துக் கொள்ள வில்லை. இங்குள்ள அரசியல் வாதிகள் மேலும் அதனைக் குழப்புகின்றனர். நீங்களும் தெளிவுற உங்கள் பிரச்சனையை முன்வைக்கவில்லை எனத் தன் பேச்சை முடிவுக்கு கொண்டு வருகின்றார்.

ஈழப் பிரச்சனைக் குறித்த அவரது புரிதலில் பாரிய தவறு காணப்படவில்லை. ஆயுதத்திற்கு ஆயுதம் தாணென்று, மானுடம் என்பதும் நாகரீகம் என்பதும் என்ன என்பதிலேயே தன் கருத்துக்களை மையமாக்கினார்.

“பாலம்” இதழைப் புரட்டத் தொடங்கியவர் எம். வி.

வெங்கட்ராம் பேட்டி யில் ‘‘காந்தியம் முடிவான உண்மையல்ல’’ என்னும் தடித்த கறுத்த வாக்கியங்கள் மீது பார்வையை நிலை நிறுத்துகிறார். சில நிமிடங்களின் பின்னால் ‘‘இல்லை, காந்தியம் வெற்றி பெற்ற நாடு இது, நிருபித்த நாடு இது. இந்தத் தேசத்தின் மக்களை காந்தியம் தான் இணைத்தது. அன்று காந்தி மூட்டிய தீ இன்னும் தென்னபிரிக்காவில் எரிந்து விகாண்டிருக்கிறது. நேதாஜி பாசிச் ஜெர்மனியிடுனும்-ஐப்பான்காரனுடனும் கை கோர்த்திருந்தார் அவர்கள் உள்ளே வந்திருந்தால் இன்றைய நாடும் அரசியலும் எப்படியிருந்திருக்கும். காந்தியத்தின் எந்தப் பக்கத்தை இவர்கள் பார்க்கின்றார்கள்.’’ பாலத்தை மேலும் புரட்டுகின்றார். ‘‘ஆயுதங்களால் விடுதலை வேட்கையைத் தோற்கடித்து விட முடியாது! ’’ பாலம் இதழின் பக்கம் ஒன்றில் எழுதப்பட்ட மேற்கோளாப் படித்தவர் ‘‘ஆயுதங்களால் மட்டும் விடுதலையைப் பெற்று விடமுடியாது’’ என்றார். நான் மெள்ள மாக கேவ இருந்து கொண்டேன். சுற்றே புகைக்குள் ஆழந்து போகிறார். சரல்வதி இதழ் மூலம் ஜெயகாந்தன் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். சிறுக்கை மன்னன் என்னும் சிறப்புப் பெயரை தன் எழுத்தின் வலிமையால் பெற்றுக்கொண்டார். அவரது கதைகளின் உயிர்ப்பும், துடிப்பும், பாத்திர வார்ப்பும், கதை உத்தியும் வாசகர்களைக் கதை யுடன் பின்னத்தன். ஆனாலும் ‘‘சில நேரங்களில் சில மனிதர்கள்’’ நாவலுக்குப் பின்னால் அவரது எழுத்தின் போக்கில் தரமாற்றம் உள்ளது என்னும் இலக்கிய ஆர்வலர்களின் கருத்தில் உடன்பாடு கொள்வது தவிர்க்க முடியாததாகிறது. கதையின் உத்தியும், போதனையும் மேலோங்கி கதையின்

உயிர்ப்பையும், துடிப்பையும், பாத்திர வார்ப்பையும் மறையச் செய்து விட்டதே என்னும் ஏக்கம் இலக்கிய ஆர்வலர்களுக்கும், வாசகர்களுக்கும் உண்டு. இதனை ஜெயகாந்தன் புரிந்திருக்கின்றாரா என்பது தெரிய வில்லை. அவரது அரசியல் மேடைப் பிரசேவச முப், மேடைப் பேச்சுக்களும், கட்சிசார்பும், அது தொடர்பான கருத்துக்களும் இவரை இலக்கிய ஆர்வலர்களிடமிருந்தும், வாசகர்களிடமிருந்தும் அந்தியப்படுத்திவிட்டது என்பதைக் குறிப்பிடுவது அவசியமாகிறது.

ஈழத்து இலக்கியம் பற்றி கேட்கத் தொடங்கிய அவர் ‘‘மல்லிகை’’ ஆசிரியர் டொமினிக் ஜீவாவை எஸ். பொன்னுத்துரையை விசாரிக்கின்றார். தனையசிங்கத்தை, டானியலை, கனக செந்தி நாதனை நினைவிற் கொள்கிறார். பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி பற்றிப் பெருமைகளைகிறார். தற்போதைய ஈழத்து இலக்கியம் பற்றித்துக்குத் தெரியாதன மன்னிப்புக் கோருகிறார். சிங்கள் இலக்கியம் பற்றிப் பேசத் தொடங்கியவர் 1971ம் ஆண்டு ஜே. வி. பி. கிளர்ச்சி யில் ழூலங்கார் அரசிற்கு இந்தியா உதவி செய்தது குறித்து முரண்பாடு கொள்வதாய் கூறுவதுடன் மீண்டும் அரசியலுக்கு வருகின்றார். உங்களது நடவடிக்கைகள் அந்திலையை மீண்டும் தோற்று வித்திடக்கூடாதென்று எச்சரிக்கின்றார். பாலத்தைத் தின் அவலம் நிகழ்ந்துவிடக்கூடாதென்று கவலை கொள்கிறார். சிங்கள் முற்போக்கு இயக்கங்கள் தற்போது எந்தால்லயிலுள்ளன? என்ற கேள்வியை என்னிடம் கேட்டு விட்டு புகைக்கத் தொடங்குகிறார். சந்தர்ப்பத்தைப் பயணபடுத்தவேண்டி நான் பேசத் தொடங்கினேன்.

ஆசிரியரும் வெளியிடுபவரும் இரா. திரவியம், 12, முதல் பிரதான சாலை, நெரு நகர், சென்னை-20. அச்சிடுபவர்; ஜே. ரமணி, பிளேஸ் பிரீண்டர்ஸ், அடையாறு, சென்னை-20